

கூட்டுநிறுவன மற்றும் தனிநபர் வரியியல்

பாட எண் : 304

மதிப்பீட்டு ஆண்டு 2020 / 2021
இற்கான மேம்பாடுகள்

முக்கியமானது

புதிய பாடத்திட்டத்தின் கீழ் வரவிருக்கும் பரீட்சைகளுக்கு மதிப்பீட்டு ஆண்டு வரியியல் விதிகள் பின்வருமாறு பரீசீலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க

பரீட்சை		மதிப்பீட்டு ஆண்டு (Y/A)
2021 - ஜூலை	-	2020/2021
2022 - ஜனவரி	-	2020/2021

அத்தியாயம் 07 இல் சேர்க்கப்பட்டுள்ள பின்வரும் வரிகள் ஜனவரி 2022 பரீட்சைகளில் இருந்து சோதிக்கப்படும்.

- 7.10 பங்கு பரிவர்த்தனை வரி (Share Transaction Levy)
- 7.11 சுற்றுலா மேம்பாட்டு வரி (Tourism Development Levy)
- 7.12 உற்பத்தி தீர்வை / மது வரி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படும் உற்பத்தி தீர்வை வரி (Excise Duty chargeable under the Excise (Special Provisions) Act)

வெளியீட்டாளர்கள்:

இலங்கையின் கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர்கள் கழகம்

- பக்கம் 7 -

1.3.4 உற்பத்தி தீர்வை வரி திணைக்களம் (கீழே உள்ள பந்தியுடன் மாற்றப்பட வேண்டும்)

உற்பத்தி தீர்வை வரி திணைக்களத்தின் முக்கிய பணிகள் மதுபானம் மற்றும் புகையிலையிலிருந்து வருவாயைச் சேகரித்தல் மற்றும் பாதுகாத்தல், உற்பத்தி தீர்வை வரி கட்டளைச் சட்டம் மற்றும் புகையிலை வரிச் சட்டம் மற்றும் விஷங்கள், அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தை அமுல்படுத்துதல்.

- பக்கம் 9 -

1.5.1 பின்வரும் உதாரணம் அகற்றப்பட வேண்டும்

ஒரு வதிவிட உரிமை உள்ள நிறுவனத்தால் வதிவிட உரிமை உள்ள நபருக்கு வழங்கப்படும் பங்கிலாபத் தொகை.

- பக்கம் 10 -

1.5.2 3 வது பந்தி பின்வருமாறு திருத்தப்பட வேண்டும்

உதாரணமாக, 2020/21 மதிப்பீட்டு ஆண்டு 01.04.2020 முதல் 31.03.2021 வரையிலான காலத்தை உள்ளடக்கியது. இருப்பினும், ஒரு அறக்கட்டளை அல்லது நிறுவனம் ஆணையாளர் நாயகத்திற்கு அதன் மதிப்பீட்டு ஆண்டு மாற்றத்திற்காக விண்ணப்பிக்கலாம் ஜூபிரிவு 20 (2)ஸ.

- பக்கம் 12 -

1.6.1 உதாரணம் பின்வருமாறு திருத்தப்பட வேண்டும்

வருகை	வெளியேறல்	இலங்கையில் இருந்த நாட்கள்
03.04.2020	21.05.2020	48
04.06.2020	30.07.2020	56
15.09.2020	14.11.2020	60
01.12.2020	22.12.2020	21
மொத்தம்		<u>185</u>

2020/21 மதிப்பீட்டு ஆண்டில் மேற்கண்ட தரவுகளின்படி, அவர் இலங்கையில் 185 நாட்கள் பௌதீக ரீதியாக தங்கியுள்ளார், எனவே அவர் அந்த ஆண்டின் மதிப்பீட்டு ஆண்டுக்கான வரி நோக்கங்களுக்காக இலங்கையில் வசிப்பவர்.

- பக்கம் 24 -

2.1.6 உதாரணம் 1 பின்வருமாறு திருத்தப்பட வேண்டும்

திரு. கமகே ABC நிறுவனத்தின் ஊழியர். 2019/2020 மதிப்பீட்டு ஆண்டிற்கு ஈட்டிய இலாபத்தில், 2020 டிசம்பரில் நிறுவனம் ரூ.500,000 மிகையூதியம் செலுத்தியது. திரு. கமகே வரி விதிக்கப்படுவார் 2020/2021 மதிப்பீட்டு ஆண்டிற்காக இந்த மிகையூதியம் கணக்கில் கொள்ளப்படும்.

2.1.7 "பின்வரும் விகிதங்கள் 31.12.2019 வரை மட்டுமே பொருந்தும்" "ஓய்வூதிய சலுகைகளுக்கு பொருந்தக்கூடிய குறைந்த விகிதங்கள்" இன் கீழ் சேர்க்கப்பட வேண்டும்.

வரி விகிதங்கள் பாடப்புத்தகத்தில் தரப்பட்டுள்ளன.

- பக்கம் 33 -

2.2.5.3 பிரதானமாக கழிக்கவேண்டியவை (பிரிவு 11) - பின்வரும் பந்தி சேர்க்கப்பட வேண்டும்

- (c) பிரிவு (11) இன் நோக்கத்திற்காக, புதிய தொழில்களுக்காக வழங்கப்பட்ட கடன்கள் நிதி நிறுவனங்களால் நிதி செலவாக கருத எந்தவொரு தொழில் கல்வி நிறுவனத்திலிருந்தும் தொழிற்கல்வியை வெற்றிகரமாக முடித்த பின்னர் எந்தவொரு தனிநபரால் 2021 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு தொடங்கிய இருக்க வேண்டும் மற்றும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கருத்தின் படி (TVET கருத்து) இன் கீழ் தரப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணையத்தால் ஒழுங்குபடுத்தப்படுத்தப்பட்ட கல்வி முறை எண்ண அத்தகைய நிதி நிறுவனங்களின் வருமான உற்பத்தியில் ஈடுசெய்யப்பட்டதாக கருதப்படும்.

- பக்கம் 34 -

2.2.5.4.1 வருமான வரி மதிப்பாண்டு பின்வருமாறு மாற்றப்பட வேண்டும்.

2018/19 ஆனது 2020/21 ஆகவும் 2019/20 ஆனது 2020/21 ஆகவும் மாற்றப்பட வேண்டும்.

- பக்கம் 36 -

2.2.5.4.2 மெல்லிய மூலதன விதி - பின்வருவதை மாற்றப்பட வேண்டும் -

பிற நிறுவனங்களுக்கு

நீதிக் கருவிகளுக்கு

அனுமதிக்கக்கூடிய நிதி செலவு ஸ்ரீ (மொத்த நிதி செலவு / நிதிக் கருவிகளின் மொத்த செலவு) ஒர் ஜுவலங்கப்பட்ட பங்கு மூலதனம் மற்றும் கைகொள் இருப்புகளின் மொத்தம்) X 4]

01.04.2021 முதல் நடைமுறைக்கு பின்வரும் விதிமுறை பொருந்தும்.

(1) இலங்கையில் அல்லது அதற்கு வெளியே நிறுவப்பட்ட ஒரு நிறுவனத்தின் (நிதி நிறுவனம் தவிர) வருமானத்தைக் கணக்கிடுவதில் கழிக்கப்படும் நிதி செலவுகளின் அளவு மற்றும் மதிப்பீட்டு ஆண்டு முடிவடையும் திகதியில் வழங்கப்பட்ட பங்கு மூலதனத்தைக் கொண்டிருத்தல் ஏப்ரல் 1, 2021 முதல் தொடங்கி ஒரு வருட மதிப்பீட்டிற்கான வணிகம் அல்லது முதலீடு கீழே கொடுக்கப்பட்டுள்ள வரம்பை விட அதிகமாக இருக்க கூடாது.

ஆண்டின் நிதி செலவு
நிறுவனத்தின் கைகொள்
இருப்பு ஆண்டின் நிதிச் செலவு
ஆண்டு முடிவில் ஏற்பட்டது).

X (4 X நிதிக் கருவிகளின் மொத்த வழங்கப்பட்ட
பங்கு மூலதனத்தின் மதிப்பு)

31.03.2021 வரை, நடைமுறை ஆண்டில் பயன்படுத்தப்படாத எந்தவொரு தொகையும் அதே மெல்லிய மூலதனக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு ஆறு ஆண்டுகள் வரை முன்னோக்கி கொண்டு செல்லப்படலாம்.

ஏப்ரல் 1, 2021 அன்று தொடங்கும் நிதிச் செலவு (முந்தைய ஆண்டுகளில் கழிவுகள் மறுக்கப்படுகின்றன), பிரிவு 18 இன் துணைப்பிரிவில் (2) இல் குறிப்பிடப்பட்டுள்ள வரம்பைப் பொருட்படுத்தாமல் கழிக்கப்படும். பிரிவு 18 இன் துணை (3) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு ஆண்டு காலவகாசம் மதிப்பீட்டிற்கு அங்கீகரிக்கப்படாது. இந்த மெல்லிய மூலதன விதி நிதி நிறுவனங்களுக்கு பொருந்தாது.

- பக்கம் 34 -

2.2.5.4.2 பக்கம் 34 இல் சேர்க்கப்பட்டுள்ள உதாரணத்திலுள்ள வரி மதிப்பாண்டுகளை பின்வருமாறு மாற்றப்பட வேண்டும்.

தற்போதுள்ள திகதிகள்	மாற்றப்பட வேண்டிய திகதிகள்
2018/19	2020/21
2019/20	2021/22
31.3.2019	31.2.2020
2024/25	2026/27

- பக்கம் 36 -

2.2.5.4.4 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவு (பிரீவு 15)

கடைசி பந்தி பின்வருமாறு திருத்தப்பட வேண்டும்

மேலும், ஆறாவது அட்டவணையின் கீழ் ஒரு நபர் மேலதிக விலக்குக்கு தகுதியுடையவர். இது 01.04.2018 க்குப் பிறகு ஒரு தற்காலிக சலுகையாக 5 வருட காலத்தின் மொத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவுகளின் 100மூ க்கு சமமான தொகையை கோர முடியும்.

- பக்கம் 37 -

2.2.5.4.6 மூலதன கொடுப்பனவுகள் மற்றும் சமநிலை கொடுப்பனவுகள் - பகுதி (b) திருத்தப்பட வேண்டும்

(b) சட்டத்தின் இரண்டாவது, நான்காவது அல்லது ஆறாவது அட்டவணையின் விதிகளின்படி கணக்கிடப்படுகிறது.

பெறுமானத் தேர்வுடைய சோத்துக்கள் என்றால் 3 (v) இல் சேர்க்கப்பட வேண்டும்

3. v. உதாரணம். ஒரு மோட்டார் சைக்கிள் (01.04.2018 தொடக்கம்)

- பக்கம் 38 -

2.2.5.4.6 பின்வருபவை அட்டவணை 01 இல் எண் 6 ஆக சேர்க்கப்பட வேண்டும்.

வகுப்பு	பெறுமானத் தேர்வுடைய சோத்துக்கள்	ஆண்டுகள்
6	01.4.2021 முதல் உள்ளூர் திரவ பால் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் சமீபத்திய தொழில்நுட்பத்துடன் பால் கறக்கும் இயந்திரங்கள் அமலுக்கு வரும்.	2

2.2.5.4.6 அட்டவணை 2 க்கு முன் பின்வரும் பந்தி சேர்க்கப்பட வேண்டும்.

நிதி குத்தகையின் கீழ் பெறப்பட்ட சொத்துகளுக்கு மூலதன கொடுப்பனவுகளுக்கு உரிமை இல்லை.

- பக்கம் 37 -

2.2.5.4.6 மேம்படுத்தப்பட்ட மூலதன கொடுப்பனவுகள் (இரண்டாவது அட்டவணை)

1. அந்த நபரால் ஏற்படும் செலவுகள் அந்த நபரின் முதலீட்டால் மாற்றப்பட வேண்டும்
2. ஒரு குறிப்பிட்ட மதிப்பீட்டு ஆண்டைப் பொறுத்தமட்டில் மேலே உள்ள அட்டவணையில் எழும் மூலதன கொடுப்பனவுகள் மற்றொரு பந்தியுடன் குவிக்கப்படாது. இது குறித்த ஆண்டில் எடுக்கப்படாது, பின்னர் வரும் மதிப்பீட்டு ஆண்டிற்கு ஒத்திவைக்கப்படும்.

எந்தவொரு நம்பத்தகாத இழப்புகளும் பின்வருமாறு முன்னெடுக்கப்படலாம்.

2.2.5.4.7 பழுது மற்றும் மேம்பாடுகள் (பிரிவு 14) - பின்வரும் பந்தி சேர்க்கப்பட வேண்டும்

01.04.2021 முதல், பழுதுபார்ப்புக்கான வரம்புகள் நீக்கப்பட்டுள்ளது. “முன்னேற்றம்” என்ற சொல் வரையறுக்கப்பட்டுள்ளது.

”மேம்பாடு” என்பது ஒரு பெறுமானத்தேய்வடைந்த சொத்துக்கு புதிய பாகங்களை சேர்த்தல் அல்லது மாற்றங்களைச் செய்வதற்கு ஒரு நபர் செய்த செலவினம். இவை அத்தகைய சொத்தின் மதிப்பை மேம்படுத்துகிறது. ஆனால் பெறுமானத்தேய்வடைந்த சொத்தின் மதிப்பை தற்காலிகமாக மேம்படுத்துகின்ற அல்லது பராமரிக்க அல்லது சரிசெய்ய செலவழித்த செலவுகளை விலக்குகிறது.

உதாரணம்

2020/21 மதிப்பாண்டில் மேம்பாட்டிற்கான பழுதுப்பார்த்தல் = ரூ. 400,000

2.2.5.4.9 வணிகம் அல்லது முதலீட்டு இழப்பு (பிரிவு 19)

இழப்பை கழிப்பதற்கான விதிகள் - உருப்படி 3 இல் பின்வரும் பந்தி சேர்க்கப்பட வேண்டும்

01.04.2021 முதல், எந்தவொரு நிறுவனமும் ஒரு சிறிய மற்றும் நடுத்தர நிறுவனமாக செயல்பட்டு வந்த காலகட்டத்தில் இருந்து தற்போதைய மதிப்பீட்டு ஆண்டில் கழிக்க வணிகத்திலிருந்து உணரப்படாத இழப்பு இருக்க வேண்டும்.

(அ) உணரப்படாத இழப்பு என்பது மதிப்பீட்டு ஆண்டில் ஒரு இலாபமாகும். குறித்த மதிப்பீட்டு ஆண்டில் ஏற்பட்ட உணரப்படாத இழப்பானது குறைந்த விகிதத்தில் வரி விதிக்கப்பட்டிருக்கும் மற்றும்

(ஆ) நடைமுறை ஆண்டின் வணிக வருமானம் பத்தி (ய) இல் குறிப்பிடப்பட்ட ஆண்டைப் போலவே குறைக்கப்பட்ட விகிதத்தில் வரி விதிக்கப்படாது, அந்த உணரப்படாத இழப்பு

(துணைப்பந்தி (1) இன்பத்தி (டி)க்கு உட்பட்டு) ஒரு இழப்பாகக் கருதப்படும் (இதுவரி விதிக்கப்படக்கூடிய இலாபமாக இருந்திருந்தால்) நடப்பு ஆண்டின் அதே விகிதத்தில் வரி விதிக்கப்படும்.

2.2.5.4.9 க்குப் பிறகு புதிய தலைப்பு

சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் செலவுகள்

1. ஏப்ரல் 1, 2021 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் எந்தவொரு வருட மதிப்பீட்டு ஆண்டிலும், ஒரு வணிக சந்தைப்படுத்தல் மற்றும் தகவல்தொடர்பாடல் செலவினங்களிலிருந்து ஒரு நபரின் வருமானத்தை மதிப்பீட்டு ஆண்டில் வருமான உற்பத்தியை கணக்கிடும்போது, அச்செலவானது மூலதன இயல்பான அல்லது வருமான செலவா என்பதைப் பொருட்படுத்தாமல் கழிக்கப்படும்

சந்தைப்படுத்தல் மற்றும் தகவல்தொடர்பாடல் செலவுகள் என்றால், மதிப்பீட்டு ஆண்டில் வருமான உற்பத்தியில் எந்தவொரு நபரும் செய்த எந்தவொரு செலவினங்களும் மூலதன இயல்பான அல்லது வருமான செலவா என்பதைப் பொருட்படுத்தாமல் கழிக்கப்படும்.

“சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பாடல் செலவுகள்” என்பதன் பொருள், எந்தவொரு நபர் செய்யும் எந்தவொரு செலவும்-

(a) அத்தகைய நபர் அல்லது அவரது சார்பாக இலங்கையில் உள்ள எந்தவொரு நிறுவனமும் மேற்கொள்ளும் சந்தை ஆராய்ச்சிகள்.

(b) சந்தைப்படுத்தல், விளம்பரம் மற்றும் தகவல் தொடர்பு பிரச்சாரத்தின் வளர்ச்சி அல்லது உற்பத்தி ஆனால் இவை இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

- (c) தொலைக்காட்சி, வானொலி, அச்சு அல்லது வெளிப்புற விளம்பரம் உள்ளிட்ட பிரதான ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில் செய்யப்படும் விளம்பரங்கள்
- (d) அத்தகைய நபரால் அல்லது அவர் சார்பாக எந்தவொரு உள்ளூர் நிறுவனத்தாலும் மேற்கொள்ளப்படும் தயாரிப்பு அறிமுக விளம்பரங்கள் அல்லது பிரச்சார செயலாக்கங்கள்
- (e) அத்தகைய நபரால் அல்லது அவர் சார்பாக எந்தவொரு உள்ளூர் நிறுவனத்தாலும் விற்பனைக்குரிய பொருளின் மேம்பாடு மற்றும் அச்சிடுதல்.

பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒரு நபர் ஒரு வரி மதிப்பாண்டில் தனது வியாபார வருமானத்தை கணக்கிடும் போது மேலதிக விலக்குக்கு உரிமை பெறுவார், மதிப்பீட்டு ஆண்டு. ஏப்ரல் 1 2021 தொடங்கி மூன்று ஆண்டிற்கு பிரிவு 15யு இன் கீழ் மொத்த சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புபாடல் செலவுகளில் 100மூ க்கு சமமான தொகையைக் கழிக்கலாம்.

2. றமேலதிக விலக்கு பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செய்யப்படும்: -

- (a) வரி செலுத்துவோருடன் தொடர்புடைய நபராக இல்லாத ஒருவருக்கு கட்டணம் செலுத்தப்படும்
- (b) உள் சந்தைப்படுத்தல் செலவுகள், சந்தைப்படுத்தல் ஊழியர்களின் சம்பளம், உள் சந்தைப்படுத்தல் துறையை பராமரிப்பதற்கான செலவு, பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு முயற்சிகள் மற்றும் வெளிநாட்டு பயண செலவுகள் ஆகியவை கருதப்படாது
- (c) உள்ளூர் மதிப்பு 65மூ உடனான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு செலவினங்கள் காரணமாக இருக்கும், அவை கணக்கிடும் முறை ஆணையாளர் நாயகத்தால் குறிப்பிடப்படும்.
- (d) மதிப்பீட்டின் எந்த வருடத்திலும் மொத்த மேலதிக விலக்கு ரூ .500,000,000 ஐ தாண்டக்கூடாது
- (e) பதிவுகள், மூல ஆவணங்கள் மற்றும் அடிப்படை ஆவணங்களை பராமரிப்பதற்கான தேவைகளை ஆணையாளர் நாயகம் குறிப்பிடுவார்.

- பக்கம் 44 -

2.3.1 பங்கு இலாபத்தொகை - (Dividend) -

விலக்கு அளிக்கப்பட்ட தொகைகள் (முன்றாவது அட்டவணை) பின்வருவனவற்றால் மாற்றப்பட வேண்டும்

31.12.2019 வரை ஒரு குடியரிமை நிறுவனம் ஒரு உறுப்பினருக்கு செலுத்திய பங்கு இலாபத்தொகையானது அந்த வதிவிட நிறுவனத்தால் பெறப்பட்ட மற்றொரு பங்கு இலாபத்தொகை காரணமாகவோ அல்லது நிறுத்திவைக்கும் வரிக்கு உட்பட்ட மற்றொரு குடியரிமை நிறுவனம் பெறப்பட்டதாகவோ இருக்கும் எனின் இறுதி நிறுத்தி வைக்கும் கொடுப்பனவுகள் (பிரிவு 88) வதிவிட நிறுவனங்களுக்கு வதிவிட நபர்களுக்கு வழங்கப்படும் பங்கு இலாபத்தொகை (31.12.2019 வரை பொருந்தும்)

பின்வரும் பகுதி இடப்பட வேண்டும்

முன்மொழியப்பட்ட மாற்றங்களின்படி, 01.01.2020 முதல், பின்வரும் பங்கு இலாபங்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

- வதிவிட நிறுவனத்தால் வழங்கப்படும் பங்கு இலாபம் அல்லது மற்றொரு வதிவிட நிறுவனத்தால் வழங்கப்பட்ட பங்கு இலாபத்திலிருந்து செலுத்தப்பட்ட பங்கு இலாபம் அல்லது பெறப்பட்ட அளவிற்கு ஒரு வதிவிட நிறுவனத்தால் ஒரு பங்காளருக்கு செலுத்தப்படும் பங்கு இலாபம்.
 - ஒரு குடியரிமை பெறாத நபருக்கு ஒரு குடியரிமை நிறுவனம் செலுத்தும் பங்கு இலாபம்.
 - 2012 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் பகுதி IV இன் விதிகளின்படி மற்றும் பின்வரும் வாரியங்களில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள ஒரு வதிவிட நிறுவனத்தால் செலுத்தப்படும் பங்கு இலாபத்தொகை மற்றும் வாரியத்துடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அர்த்தத்திற்குள் 1978 ஆம் ஆண்டின் இலங்கை சட்டத்தின் முதலீட்டு வாரியத்தின் கீழ் நிறுவப்பட்ட இலங்கையின் முதலீடு சபை நிறுவனங்கள்
- (i) இறக்குமதி, சிறு செயலாக்கம் மற்றும் மறு ஏற்றுமதி சம்பந்தப்பட்ட துறைமுக வர்த்தகம்

- (ii) இலங்கைக்கு கொண்டு வராமல் ஒரு நாட்டிலிருந்து பொருட்களை வாங்கலாம் அல்லது ஒரு நாட்டில் உற்பத்தி செய்து வேறு நாட்டிற்கு அனுப்பக்கூடிய கடல் வணிகம்
 - (iii) வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முன் இறுதியில் சேவைகளை வழங்குதல்
 - (iv) நிதி வழங்கல் சங்கிலி மற்றும் பற்றுச்சீட்டு நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்காக முன்னணி வாங்குபவர்களின் தலைமையக செயல்பாடுகள்
 - (v) இலங்கையில் பிணைக்கப்பட்ட களஞ்சிய கிடங்கு (Warehousing) அல்லது பல நாடுகளின் ஒருங்கிணைப்பு போன்ற தளவாட சேவைகள் (Logistic Services).
- ஒரு குடியரிமை பெறாத நிறுவனத்தில் பங்குகளை உணர்ந்து கொள்வதிலிருந்து பங்கு இலாபத்தொகை மற்றும் நயங்கள். (IRA மூன்றாவது அட்டவணைக்கு பந்தி (r) இல் உள்ள "கணிசமான பங்கேற்பு" வரையறுக்கப்பட்டுள்ளது).

2.3.2வட்டி (Interest) - சேர்க்க வேண்டிய பின்வரும் பகுதி

முன்மொழியப்பட்ட மாற்றங்களின்படி.

வட்டி வருமானம் பின்வருவனவற்றிலிருந்து விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டது.

- இலங்கையில் உள்ள எந்தவொரு நபருக்கும் அல்லது இலங்கை அரசாங்கத்திற்கும் வழங்கப்பட்ட எந்தவொரு கடனுக்கும் இலங்கைக்கு வெளியே உள்ள எந்தவொரு நபருக்கும் கிடைக்கும் அல்லது பெறப்பட்ட வட்டி (01.04.2018 முதல் நடைமுறைக்கு வரும்)
- எந்தவொரு வணிக வங்கியிலோ அல்லது இலங்கை மத்திய வங்கியின் ஒப்புதலுடன் எந்தவொரு சிறப்பு வங்கியிலோ அவர் திறந்த எந்தவொரு வெளிநாட்டு நாணயக் கணக்கிலும் அல்லது அவர் சார்பாக திறக்கப்பட்ட எந்தவொரு வெளிநாட்டு நாணயக் கணக்கிலும் வெளிநாட்டு நாணயத்தில் கடன் பெற்ற எந்தவொரு நபரிடமிருந்தும் அல்லது பெறப்பட்ட வட்டி (01.01.2020 முதல் நடைமுறைக்கு வருகிறது)
- 01.04.2018 முதல் நடைமுறைக்கு வரும் வகையில்,
 - எந்தவொரு வதிவிட நபரும் (இலங்கையின் நிரந்தர ஸ்தாபனத்தைத் தவிர) வட்டி தள்ளுபடி மூலம் அல்லது உள்ளூர் அல்லது வெளிநாட்டு நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு இறையாண்மை பத்திரத்திலும் எந்தவொரு ஆதாயத்தையும் உணர்ந்து கொள்வதன் மூலம் சம்பாதிக்கும் வருமானம்.
 - இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அல்லது சார்பாக வழங்கப்பட்ட இலங்கை அபிவிருத்தி பத்திரங்கள் உட்பட வெளிநாட்டு நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு இறையாண்மை பத்திரத்திலும் வட்டி அல்லது தள்ளுபடி மூலம் எந்தவொரு நபரும் செலுத்தலாம் அல்லது அனுமதிக்கப்படுவார்கள்.

மேலே உள்ளவற்றை தவிர, தேசிய பாதி 2021 இல் பின்வரும் விலக்குகள் வழங்கப்பட்டன.

- இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை அல்லது இலங்கை காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட எந்தவொரு நலன்புரி சமூகத்தினாலும் ஏப்ரல் 1, 2021 அன்று அல்லது அதற்குப் பிறகு பெறப்பட்ட வட்டி.
- ஏப்ரல் 1, 2021 அன்று அல்லது அதற்குப் பிறகு குறிப்பிட்ட மதிப்பீட்டு ஆண்டில் எந்தவொரு பன்னாட்டு நிறுவனத்திடமிருந்தும் பெறப்பட்ட வட்டி, அதாவது பன்னாட்டு நிறுவனம் வெளிநாட்டு மூலங்களைப் பயன்படுத்துவதன் மூலம் திறக்கப்பட்ட வைப்புத்தொகையிலிருந்து மற்றும் எந்தவொரு உள்நாட்டு வங்கியிலும் வெளிநாட்டு நாணயத்தில் அத்தகைய வைப்புத்தொகையை அதன் இறக்குமதி செலவினங்களை ஈடுசெய்ய அவ்வட்டி பராமரிக்கப்பட்டால் அவ்வட்டி விளக்கப்படும்
- சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் நிறுவப்பட்ட எந்தவொரு சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிகளாலும், பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பத்திரங்கள் கட்டளை (அத்தியாயம் 420) அல்லது திறைசேரி பத்திரங்கள் ஆகியவற்றின் கீழ் பாதுகாப்பு அல்லது திறைசேரி பத்திரங்களிலிருந்து 2021 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு பெறப்பட்ட அல்லது பெறப்பட்ட வட்டி அல்லது தள்ளுபடி. உள்ளூர் கருவூல பத்திர கட்டளை (அத்தியாயம் 417).

குறிப்பு: 31.12.2019 வரை மட்டுமே பொருந்தக்கூடிய இறுதி நிறுத்துதல் கொடுப்பனவுகள் மற்றும் வட்டி மீதான நிவாரணங்கள் (ஐந்தாவது அட்டவணை).

- பக்கம் 48 -

2.3.10.2 நயங்கள் மற்றும் இழப்புகளின் கணக்கீடு (பிரிவு 36) - பின்வரும் பந்தி சேர்க்கப்பட வேண்டும்

உள்நாட்டு வருமான சட்டத்தின் முன்மொழியப்பட்ட திருத்தங்களின்படி, ஏப்ரல் 1, 2021 முதல் தொடங்கும் எந்தவொரு வருடத்திலும், ஒரு நபருக்குச் சொந்தமான சொத்துக்கள் வெவ்வேறு வரி விகிதங்களில் வரி விதிக்கப்படக்கூடிய வணிகத்திலிருந்து (இழப்புகள் உட்பட) வெவ்வேறு நயங்கள் மற்றும் இலாபங்களை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படுகின்றன. அந்தந்த நயங்கள் மற்றும் இலாபங்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் சொத்துகளின் பகுதிகளின் சந்தை மதிப்புக்கு ஏற்ப சொத்துக்கான செலவு மற்றும் பரிசீலிப்பு அத்தகைய நயங்கள் மற்றும் இலாபங்களுக்கிடையில் பிரிக்கப்படும்.

- பக்கம் 47 -

உதாரணம் - 01.05.2018 என்பது 01.05.2020 ஆக திருத்தப்பட வேண்டும்.

அத்தியாயம் 03

தனியானுக்கும் கம்பனிக்குமான (வதியும்) வரியியல்

- பக்கம் 56 -

3.2.1 பின்வருவன ஊ இன் பிறகு இடப்பட வேண்டும்

ஏப்ரல் 1, 2019 முதல் நடைமுறைக்கு வரும் முன்மொழியப்பட்ட மாற்றங்களின்படி, ஒரு பொது நிறுவனத்தால் ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்தப்படும் எந்தவொரு தொகையும் சட்டத்தால் தேவைப்படும் அல்லது அத்தகைய நிறுவனம் நிறுவப்பட்டதன் மூலம் தகுதிவாய்ந்த கட்டணமாகும்.

ஏப்ரல் 1, 2021 முதல் பின்வரும் உருப்புகள் சேர்க்கப்படும்.

d) சமுர்த்தி மேம்பாட்டுத் திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்ட மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு சமுர்த்தி பயனாளி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனிநபருக்கு கடையை நிறுவுவதற்கு வழங்கப்பட்ட பணம் அல்லது வேறுவிதமான ஒரு பங்களிப்பு.

e) எந்தவொரு நிதி நிறுவனமும் வேறொரு நிதி நிறுவனத்தை கையகப்படுத்தும் செலவு அல்லது வேறு எந்த நிதி நிறுவனத்தையும் இணைப்பதன் மூலம் செய்யப்படும் செலவுகள், ஒவ்வொரு செலவினத்தின் உண்மைத்தன்மையையும் உருப்படியின் அடிப்படையில் பரிசீலிப்பதன் மூலமும், இலங்கை மத்திய வங்கியால் உறுதிப்படுத்தப்படும்.

இத்தகையவிலக்கு பெற்றச் செலவினங்கள் மூன்று வருட மதிப்பீட்டின் காலப்பகுதியில் சமமான தொகைகளாகப் பிரிக்கப்பட வேண்டும், மேலும் செலவினம் மதிப்பிடப்பட்ட ஆண்டிலிருந்து தொடங்கி ஒவ்வொரு மதிப்பீட்டு ஆண்டிலும் அந்த நிதி நிறுவனத்தின் மதிப்பீட்டு வருமானத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

f) ஏப்ரல் 1, 2021 அன்று அல்லது அதற்குப் பிறகு எந்தவொரு நபரும் செய்த செலவு-

(i) ஒரு திரைப்படத்தை தயாரிப்பதில் (அத்தகைய படத்தின் விளம்பர செலவு உட்பட) ரூ.5 மில்லியன்

(ii) ரூ.25 மில்லியனுக்கும் அதிகமாக இல்லாத செலவில் ஒரு புதிய சினிமாவை நிர்மாணித்தல்.

(iii) ரூ .10 மில்லியனுக்கும் அதிகமாக செலவில் ஒரு சினிமாவை மேம்படுத்துவதில்

வருடத்தின் வரிவிதிப்பு வருமானத்தில் 1/3 க்கு விலக்கு கட்டுப்படுத்தப்படும் என்றும், நடப்பு ஆண்டில் கழிக்கப்படாத எந்தவொரு தொகையும் அதே கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அடுத்த ஆண்டுக்கு கொண்டு செல்லப்பட்டு கழிக்கப்படலாம்.

- பக்கம் 56 -

3.2.2 (b) இன் கீழ் குறிப்பு பின்வருமாறு திருத்தப்பட வேண்டும்

குறிப்பு: தனிநபர் நிவாரணம் ஆண்டுக்கு 3 மில்லியனாக உயர்த்தப்படுவதால், இந்த நிவாரணம் 01.01.2020 முதல் கிடைக்காது

இந்த நிவாரணம் 31.12.2019 முதல் நடைமுறையிலிருந்து நீக்கப்படும்.

(d) இன் கீழ் குறிப்பு - பின்வரும் பந்தி சேர்க்கப்பட வேண்டும்

தூய்வு: இந்த நிவாரணம் 31.12.2019 முதல் நடைமுறையிலிருந்து நீக்கப்படும்.

உள்நாட்டு வருமான திருத்த சட்டத்தின் படி, நிவாரணங்களைத் தொடர்ந்து இது முன்மொழியப்பட்டது

3.2.2 (e) இன் கீழ் குறிப்பு பின்வருமாறு திருத்தப்பட வேண்டும்

தூய்வு: இந்த நிவாரணம் 01.01.2020 முதல் நடைமுறையிலிருந்து நீக்கப்படும், ஏனெனில் வெளிநாட்டு மூல வருமானம் விலக்கு அளிக்கப்படுகிறது.

(a) அகற்றப்பட வேண்டும் மற்றும் (b) (a) என மீண்டும் எண்ணப்பட வேண்டும்.

வினா 01

திரு. பெரேரா 2020/21 மதிப்பீட்டு ஆண்டுக்கான முதலீடாக வைத்திருக்கும் பட்டியலிடப்படாத பங்குகளின் ஒரு தொகுப்பை உணர்ந்ததன் மூலம் ரூ.2,400,000 வணிக வருமானத்தையும் ரூ.600,000 லாபத்தையும் பெற்றுள்ளார். திரு.பெரேராவுக்கு வேறு வருமானம் இல்லை என்றும், அந்த ஆண்டு மதிப்பீட்டில் இலங்கையில் வரி வசிய்பவர் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். வரி விதிக்கக்கூடிய வருமானத்தை அடைவதில் அவர் அனுபவிக்கும் மொத்த நிவாரணம் என்ன?

- பக்கம் 58 -

வினா 02

வரி மதிப்பாண்டு 2020/21 ஆக இருக்க வேண்டும்

விடை 02

அவளுடைய வேலைவாய்ப்பு வருமானம், வணிக வருமானம் மற்றும் வாடகைக்கு எதிராக அடிப்படை நிவாரணத்தைப் பயன்படுத்துவதற்கு அவளுக்கு உரிமை உண்டு. முதலீட்டு சொத்துக்களை உணர்ந்துகொள்வதன் மூலம் கிடைக்கும் லாபங்கள் தொடர்பாக எந்தவொரு நிவாரணத்திற்கும் அவளுக்கு உரிமை இல்லை. வரி மதிப்பாண்டு 2020/21 க்கு வரி விதிக்கக்கூடிய வருமானம் ரூ.1,400,000 ஆகும்.

- பக்கம் 59 -

வினா 03

வரி மதிப்பாண்டு 2020/21 ஆகவும் வருமானம் ரூ.3.5 மில்லியனாகவும் இருக்க வேண்டும்.

விடை 03

தொழிற் வருமானம்	ரூ. 3,500,000
(-) அடிப்படை நிவாரணம்	ரூ. (3,000,000)
வரியிடக்கூடிய வருமானம்	ரூ. <u>500,000</u>

வினா 04

அலுவலக இடங்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபடும் A நிறுவனத்தை கயன் வைத்திருக்கிறார். கம்பெனி A வணிக வாடகை வருமானத்தை ரூ.4 மில்லியன். மேலதிக, கயன் தனது மறைந்த தந்தையிடமிருந்து ஒரு குடியிருப்பு சொத்தை பிறப்புரிமையாக பெற்றுள்ளார், அதை அவர் தனது பிரதான இல்லமாகப் பயன்படுத்தவில்லை, மாறாக அதனை ரூ. 500,000 வாடகைக்கு விடுத்துள்ளார். பழுதுபார்ப்பு பராமரிப்பு மற்றும் குடியிருப்பு சொத்தின் தேய்மானம் ஆகியவற்றிற்கான உண்மையான செலவினங்களுக்கான விலக்குகளை அவர் கோரவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். கயனின் வரிவிதிப்பு வருமானம் என்ன?

வீடை 04

அவர் தனது முதலீட்டு வருமானத்திற்கு எதிராக முழு ரூ.3,000,000 அடிப்படை நிவாரணத்தையும், முழு வாடகை வருமான நிவாரணத்தையும் ரூ.1,500,000 (ரூ.6 மில்லியனில் 25%) விண்ணப்பிக்க உரிமை உண்டு. இதன் விளைவாக முதலீட்டு வருமானத்திலிருந்து ரூ.1,500,000 வரி விதிக்கப்படலாம். A நிறுவனம் வாடகை நிவாரணத்திற்கு உரிமை இல்லை. ஏனெனில் இது ஒரு தனிநபர் அல்ல நிறுவனம் என்பதால் அந்நிவாரணத்தைப் பெற முடியாது. எவ்வாறாயினும், பிரிவு 14 இன் கீழ் அலுவலக கட்டடத்தை பழுதுபார்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் எந்தவொரு உண்மையான செலவினங்களுக்கும் விலக்குகளை கோருவதற்கு A நிறுவனத்திற்கு உரிமை உண்டு இது பிரிவு 16 இன் கீழ் மூலதன கொடுப்பனவுகள் கீழ் கோரப்படலாம்.

வீனா 05 மற்றும் வீடை

வரி மதிப்பாண்டு 2020/21

- பக்கம் 60 -

3.3.1 குடியரிமை மற்றும் குடியரிமை பெறாத நபர்களுக்கான வரி வீகிதங்கள்

அட்டவணையில் உள்ள விகிதங்கள் 31.12.2019 வரை மட்டுமே பொருந்தும்

3.3.2.2 ஓய்வளிப்பு சலுகைகளுக்கு குறைந்த வீகிதங்கள் பொருந்தும்

• இரண்டு புள்ளிகளுக்கு கீழே அகற்றப்பட வேண்டும்

ஆணையாளர் நாயகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வருங்கால வைப்பு நிதியில் (அந்நபரின் பங்களிப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தாத வருங்கால வைப்பு நிதி) இருந்து தொழிலிருந்து ஓய்வ பெற்ற நேரத்தில் அல்லது அதற்குப் பிறகு ஒரு நபருக்கு செலுத்தப்பட்ட தொகை.

ஏப்ரல் 1, 1968 க்கு முன்னர் அந்த வருங்கால வைப்பு நிதிக்கு தொழிற்துறையர் அளித்த பங்களிப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தாத ஒழுங்குபடுத்தப்பட்ட வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஒரு நபருக்கு செலுத்தப்பட்ட தொகை மற்றும் திரட்டப்பட்ட வட்டி தொழிற்துறையால் வழங்கப்பட்ட பங்களிப்புகளில், அத்தகைய பங்களிப்புகளுக்கு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வட்டி 15% வரி செலுத்தியிருந்தால்

- பக்கம் 58 -

3.3.2.2 ஓய்வளிப்பு சலுகைகளுக்கு குறைந்த வீகிதங்கள் பொருந்தும் - வீகிதங்கள் - 31.12.2019 வரை மட்டுமே பொருந்தும்

3.3.2.3 பின்வருபவை 3.3.29 ஆக சேர்க்க வேண்டும்

குறைக்கப்பட்ட வீகிதம் - 14%

01.04.2021 முதல், இரத்தினங்கள் மற்றும் நகைகள் தொடர்பாக பெறப்பட்ட பெறுமானத்தில் இருந்து தனிநபரின் நயங்கள் மற்றும் இலாபங்கள் அதிகபட்சமாக 14% வரி விதிக்கப்படும் என்று முன்மொழியப்பட்டது.

3.3.3. தனிநபர்களுக்கு பொருந்தக்கூடிய அதிக வரி வீகிதங்கள் - பின்வருமாறு திருத்தப்பட வேண்டும்.

பந்தயம் மற்றும் சூது, எந்தவொரு மதுபானம் அல்லது புகையிலை உற்பத்தி மற்றும் விற்பனை அல்லது இறக்குமதி மற்றும் விற்பனை ஆகியவற்றைக் கொண்ட வணிகத்தின் வருமானம் - 40%

- பக்கம் 62 -

3.3.4 புள்ளி (அ) - (ஆ) இல் குறிப்பிடப்பட்டுள்ள வீகிதங்கள் - 01.01.2020 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன

3.3.4 நிறுவனங்களுக்கு பொருந்தும் வருமான வரி வீகிதங்கள் (முதல் அட்டவணை) - பின்வரும் பந்தி சேர்க்கப்பட வேண்டும்

அதன்படி, "முன்னுரிமை விதி" எதிர்காலத்தில் பொருந்தாது மற்றும் வரி விதிக்கக்கூடிய இலாபங்களின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு, தொடர்புடைய வரி விகிதம் பயன்படுத்தப்பட வேண்டும்.

3.3.4. குறிப்பு “இறைவர்த்தனைக்களம் வழங்கிய 08.04.2020 திகதியிட்ட அறிவிப்பு” என்ற சொற்கள் “உள்நாட்டு வருமான திருத்தப்பட்ட அறிவிப்பின் படி 01.01.2020 முதல் அமுலுக்கு வரும்” என்று திருத்தப்பட வேண்டும்.

உள்நாட்டு வருமான திருத்தப்பட்ட அறிவிப்பின் படி 01.04.2021 முதல் நடைமுறைக்கு வரும் சலுகை விதிப்புகள் முன்மொழியப்பட்டது.

- எந்தவொரு நிறுவனத்தின் இலாபங்களையும் நயங்களையும் அதன் பங்குகளை பட்டியலிடுகிறது அல்லது அதற்குப் பிறகு ஜனவரி 1, 2021, ஆனால் டிசம்பர் 31, 2021 க்கு முன்னர், இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தால் உரிமம் பெற்ற கொழும்பு பங்குச் சந்தையில், ஏப்ரல் 1, 2022 - 14% முதல் மூன்று ஆண்டு மதிப்பீட்டிற்கு
- கற்கள் மற்றும் நகைகள் தொடர்பாக பெறப்பட்ட கருத்தில் இருந்து கிடைக்கும் லாபங்கள் - 14%

- பக்கம் 62 -

3.3.4.1 முக்கிய விளக்கங்கள்

(iii) (b) பின்வருமாறு திருத்தப்பட வேண்டும்.

நபர் மற்றும் அவரது பங்காளர் ஒரு நிறுவனம் இல்லாவிடத்து அத்தகைய நபரின் மற்றும் பங்காளரின் மொத்த வருடாந்திர மொத்த வருமானம் ரூ.500, 000,000 க்கும் குறைவாக இருந்தால்

- பக்கம் 64 -

(v) பின்வரும் பந்தியை புள்ளி (l) மற்றும் (m) ஆக சேர்க்க வேண்டும்

உள்நாட்டு வருமான திருத்த அறிவிப்பின் படி முன்மொழியப்பட்டபடி, 01.04.2021 முதல் அமுலுக்கு வருகிறது

- (l) இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஒரு ஏற்றுமதி சார்ந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது, இது இலங்கை முதலீட்டு வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
- எந்தவொரு அரசாங்க அதிகாரத்தின் கீழும் குறிப்பிட்ட பொருட்களை கடமை இல்லாத அடிப்படையில் இறக்குமதி செய்ய தகுதியுடையவர், ஆனால் ஏப்ரல் 1, 2021 இல் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குள் இலங்கை முதலீட்டு வாரியத்தால் இறக்குமதி மாற்றாக அங்கீகரிக்கப்பட்ட அளவு வரை இறக்குமதி செய்யலாம்
 - எந்தவொரு அரசாங்க அதிகாரத்தின் கீழும் குறிப்பிட்ட பொருட்களை வரிவிலக்கு அடிப்படையில் இறக்குமதி செய்ய தகுதியுடையவர், ஆனால் ஏப்ரல் 1, 2021 இல் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குள் இலங்கை முதலீட்டு வாரியத்தால் இறக்குமதி மாற்றாக அங்கீகரிக்கப்பட்ட அளவு வரை இறக்குமதி செய்ய முடியும்.
- (m) ஒரு குறிப்பிட்ட துறைமுக வளாகத்திற்குள் உள்ளூர் களஞ்சிய குழி வழங்குனர்கள் கடல் எரிபொருள் வழங்கல் உள்ளிட்ட கடல் எரிபொருளை வழங்குவதற்காக களஞ்சிய குழி சேவைகள் வழங்கப்படுகின்றன.

(vi) பின்வருவனவற்றால் மாற்றப்பட வேண்டும்

வேளாண்மை வணிகம்” என்பது வேளாண்மை அல்லது வேளாண்மை செயலாக்கத்தின் வணிகமாகும், ஆனால் உள்நாட்டு வருமான திருத்த அறிவிப்பின் படி இருக்கலாம் என்பதால், மதுபானம் அல்லது புகையிலை உற்பத்தி அல்லது தயாரிப்புகளை வளர்ப்பது அல்லது பதப்படுத்துவதை இந்த வரைவிலக்கினம் விலக்குகிறது.

“வேளாண்மை” என்றால்-

- (ஏ) மண்ணில் உழவு மற்றும் தாவரங்களுடனும் நிலத்தை வளர்ப்பது, பசுமை வீட்டில் சாகுபடி, தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு, இறால் வளர்ப்பு அல்லது கால்நடை வளர்ப்பு, கோழி பண்ணைகள், கால்நடை அல்லது செயற்கை கருவூட்டல் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.
- (ஈ) பந்தி (ய) இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு செயல்பாட்டிலிருந்தும் உற்பத்தி செய்யப்படும் எந்தவொரு உற்பத்தியையும் சுத்தம் செய்தல், அளவிடுதல், வரிசைப்படுத்துதல், தரம் பிரித்தல், வெட்டுதல் அல்லது குளிவுகூட்டுதல் போன்ற எந்தவொரு செயலிலும் ஈடுபட்டுள்ள எந்தவொரு நபரும் அத்தகைய உற்பத்தி சந்தைக்கு ஆனால் இந்த வரைவிலக்கினம் வேளாண்மை அல்லது உணவு பதப்படுத்துதலை விலக்குகிறது.

“வேளாண்மை செயலாக்கம்” என்பது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வேளாண்மை, மீன்பிடித்தல் அல்லது விலங்கு உற்பத்தியை செயலாக்குவது என்பதோடு, அத்தகைய தயாரிப்புகளின் வடிவம், அமைப்பு அல்லது பெளதீக உடல் தோற்றத்தை மாற்றுவதற்கான நோக்கத்திற்காக நீரிழிவு, அரைத்தல், பொதியிடல்இ பதப்படுத்தல் ஆகியவற்றிற்கான ஒரு சந்தை முயற்சியை உள்ளடக்கியது. ஆனால் ஆழ்கடல் மீன்பிடித்தல் அல்லது உற்பத்தியை மேற்கொள்வதை விலக்குகிறது

“உற்பத்தி” என்பது உயிருள்ள இயற்பியல் பொருள் அல்லது பொருளின் மாற்றம் என்று பொருள்

(ஈ) அத்தகைய பொருள் அல்லது பொருளை புதிய மற்றும் தனித்துவமான பொருளாக மாற்றுவதன் விளைவாக, பொருளின் பெயர், தன்மை அல்லது பயன்பாடு மாறுபடும்

(ஐ) ஒரு புதிய மற்றும் தனித்துவமான பொருள் அல்லது வேறுபட்ட இரசாயனவியல் கலவை அல்லது ஒருங்கிணைந்த கட்டமைப்பைக் கொண்டிருப்பது

- பக்கம் 65 -

3.5 ஒரு நபருக்கான வரி கணக்கீட்டின் வடிவம் - வடிவமைப்பை பின்வருவனவற்றால் மாற்ற வேண்டும்

மதிப்பீட்டு ஆண்டு 2020/21

தொழிலிருந்து பெற்ற வருமானம்	XXXX		
(-)			
விலக்கப்பட்ட தொகை	(XXXX)		
இறுதி நிறுத்தி வைக்கப்பட்ட தொகை	(XXXX)		
வரி பொறுப்புடைய தொழிலிருந்து பெற்ற வருமானம்	XXXX		
தொழிலிருந்து பெற்ற வருமானம்		XXXX	
வியாபாரத்தில் இருந்து பெற்ற வருமானம்	XXXX		
(-)			
விலக்கப்பட்ட தொகை	(XXXX)		
இறுதி நிறுத்தி வைக்கப்பட்ட தொகை	(XXXX)		
தொழிற் வருமானத்தில் சேர்க்கப்பட வேண்டியவை	(XXX)		
வியாபாரத்தில் இருந்து பெற்ற வரி பொறுப்புடைய வருமானம்	XXXX		
(-) அனுமதிக்க கூடிய கழிவுகள்	(XXXX)		
வியாபாரத்தில் இருந்து பெற்ற வருமானம்		XXXX	
மூதலீட்டில் இருந்து பெற்ற வருமானம்	XXXX		
(-)			
விலக்கப்பட்ட தொகை	(XXXX)		
இறுதி நிறுத்தி வைக்கப்பட்ட தொகை	(XXXX)		
தொழிற் மற்றும் மூதலீட்டு வருமானத்தில் சேர்க்கப்பட வேண்டியவை	(XX)		
வரி பொறுப்புடைய மூதலீட்டு வருமானம்	XXXX		
(-) அனுமதிக்க கூடிய கழிவுகள்	(XXXX)		
மூதலீட்டு வருமானம்		XXXX	
மற்றைய மூலங்களிலிருந்து பெறும் வருமானம்	XXXX		
(-)			
விலக்கப்பட்ட தொகை	(XXXX)		
இறுதி நிறுத்தி வைக்கப்பட்ட தொகை	(XXXX)		
தொழிற் மற்றும் மூதலீட்டு வருமானத்தில் சேர்க்கப்பட வேண்டியவை	(XXXX)		

தொழிற், வியாபாரம் மற்றும் மூதலீட்டு வருமானத்தில் சேர்க்கப்பட வேண்டியவை	XXXX		
(-) மற்றைய மூலங்களிலிருந்து பெறும் வரி பொறுப்புடைய வருமானம்	(XXXX)		
பிற மூல வருமானம்		XXXX	
மதிப்பீட்டப்பட்ட வருமானம்			XXXX
(-)			
அனுமதிக்கக்கொடுப்பனவுகள்		(XXXX)	
		(XXXX)	
நிவாரணங்கள்		(XXXX)	
தனிநபர்களுக்கான தனிப்பட்ட நிவாரணங்கள் ஆகும் .3,000,000 (குடியிருப்பாளருக்கு தனிநபர்கள் மற்றும் இலங்கை குடிமக்கள் மட்டும்)		(XXXX)	
செலவுகளுக்கான நிவாரணம்		(XXXX)	
25% வாடகை நிவாரணம் (தனிநபர்)		(XXXX)	
மற்றைய மூலங்களிலிருந்து பெறும் வரி பொறுப்புடைய வருமானம்			XXXX
			XXXX
(-) வர்பற்றுக்கள்			
வெளிநாட்டு		(XXXX)	
உள்ளூர் - பொருளாதார சேவை கட்டணம் / றுர்வு / தவணை கெ- ராடுப்பனவுகள்		(XXXX)	
மிகுதி			XXXX

- பக்கம் 66 -

3.6.1 விலக்கு வருமானம் (அட்டவணை 03)

d (ii) பின்வருமாறு திருத்தப்பட வேண்டும்

- II ஆணையாளர் நாயகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வருங்கால வைப்பு நிதி அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட வருங்கால வைப்பு நிதி

- பக்கம் 68 -

(h) புள்ளி (h) இல் பின்வருவனவற்றைச் சேர்க்க வேண்டும்

உள்நாட்டு வருவாய் திருத்த சட்டப்படி, 01.04.2021 முதல், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தால் உரிமம் பெற்ற ஒரு காணி முதலீட்டு அறக்கட்டளைக்கு விற்கப்பட்ட, பரிமாற்றம் செய்யப்பட்ட அல்லது மாற்றப்பட்ட நிலம் அல்லது கட்டிடத்தை உணர்ந்ததிலிருந்து 2021 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு ஒரு நபர் பெற்ற இலாபம்.

(i) அகற்றப்பட வேண்டும்

(o) 2020.01.01 க்கு முன்னர் செலுத்தப்பட்ட பங்கு இலாபத்தொகை

(r) ஒரு வதிவிட நிறுவனத்தால் பெறப்பட்டவை "எந்தவொரு நபராலும் பெறப்பட்டவை" என்று மாற்றப்பட வேண்டும்.

- பக்கம் 69 -

குறிப்பு தலைப்பு என மாற்றப்பட வேண்டும்

"உள்நாட்டு வருமான திருத்த சட்டத்தின் 112. பின்வரும் விலக்குகள் முன்மொழியப்பட்டன."

2. "01.01.2020 அன்று அல்லது அதற்குப் பிறகு" முடிவில் சேர்க்கப்பட வேண்டும்.

3. கீழே உள்ள புள்ளி சேர்க்கப்பட வேண்டும்

ஏப்ரல் 1, 2021 அன்று அல்லது அதற்குப் பிறகு எந்தவொரு நலன்புரி சமுதாயத்தினாலும் பெறப்படும் அல்லது பெறப்பட்ட வட்டி

6, 7 மற்றும் 8 "01.01.2020 அன்று அல்லது அதற்குப் பிறகு" தொடக்கத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

9. பின்வருபவை மாற்றப்பட வேண்டும்

ஏப்ரல் 1, 2018 அன்று அல்லது அதற்குப் பிறகு, எந்தவொரு வதிவிட நபரால் விமானக் கைவினை, மென்பொருள் உரிமங்கள் அல்லது இலங்கை விமான நிறுவனத்திடமிருந்து பெற்ற பிற தொடர்புடைய சேவைகளுக்கான கட்டணம்

9.(i) பின்வருமாறு திருத்தப்பட வேண்டும்

ஏப்ரல் 1, 2019 முதல் தொடங்கி 5 ஆண்டுகளுக்குள் அத்தகைய நபரின் வேளாண்மை விவசாயத்திற்கான ஒரு விளைபொருட்களின் விற்பனை

9 ii, iii, மற்றும் னை ஆகியவை "01.01.2020 அன்று அல்லது அதற்குப் பிறகு"

10. எந்தவொரு நபரிடமிருந்தும் சம்பாதித்த அல்லது பெறப்பட்ட இலாபங்கள் மற்றும் நயங்கள்.

ஏப்ரல் 1, 2019 முதல் தொடங்கி 5 ஆண்டுகளுக்குள் அத்தகைய நபரின் வேளாண்மை விவசாயத்திற்கான ஒரு விளைபொருட்களின் விற்பனை

பரிந்துரைக்கப்பட்டபடி 01.01.2020 அன்று அல்லது அதற்குப் பிறகு தகவல் தொழில்நுட்பம் மற்றும் இயக்கப்பட்ட சேவைகளை வழங்குதல்

இலங்கைக்கு வெளியே அல்லது அதற்கு வெளியே வழங்கப்படும் எந்தவொரு சேவையும் இலங்கைக்கு வெளியே பயன்படுத்தப்பட வேண்டும், அங்கு அத்தகைய சேவைகளுக்கான கட்டணம் வெளிநாட்டு நாணயத்தில் பெறப்பட்டு 01.01.2020 அன்று அல்லது அதற்குப் பிறகு இலங்கைக்கு ஒரு வங்கி மூலம் அனுப்பப்படுகிறது.

எந்தவொரு வெளிநாட்டு மூலமும் ஐஉருப்படி (ளை) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாயங்கள் மற்றும் இலாபங்களைத் தவிர, 01.01.2020 க்குப் பிறகு அத்தகைய நயங்கள் மற்றும் இலாபங்கள் வெளிநாட்டு நாணயத்தில் சம்பாதிக்கப்பட்ட அல்லது பெறப்பட்டவை மற்றும் ஒரு வங்கி மூலம் இலங்கைக்கு அனுப்பப்படும் தொகை

01.01.2020 அன்று அல்லது அதற்குப் பிறகு கீழேயுள்ள ஏதேனும் பெறப்பட்ட தொகை

- எந்தவொரு குடியுரிமை பெறாத நபர் ஆய்வக சேவைகள் அல்லது தர சான்றிதழ் சேவைகள்
- மத விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சில் பதிவு செய்யப்பட எந்தவொரு மத நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மானியங்கள் அல்லது நன்கொடைகள்

- பக்கம் 66 -

3.6.1 விலக்கு வருமானம் (அட்டவணை 03 - பின்வருவனவற்றை இறுதியில் சேர்க்க வேண்டும்)

மேலே உள்ள விலக்குகளுக்கு மேலதிகமாக, பாதீடு 2021 இல் பின்வருபவை முன்மொழியப்பட்டு உள்நாட்டு வருமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட சட்டத்தின் படி இவை 01.04.2021 முதல் நடைமுறைக்கு வரும்

- 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி அல்லது அதற்குப் பிறகு இலாபத்தையும் வருமானத்தையும் ஈட்டும் இலங்கையின் நிரந்தர ஸ்தாபனத்தின் மூலம் இலங்கையில் ஒரு வணிகத்தை மேற்கொண்டுள்ள ஒரு குடியுரிமை அல்லாத நிறுவனத்தால் வரி செலுத்த வேண்டியதில்லை (அனுப்பப்பட்ட இலாபங்களுக்கு 14 மூ என்ர விகிதத்தில்). இலங்கையில் தனது வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக அல்லது கொழும்பு பங்குச் சந்தையில் இருந்து பங்குகள் அல்லது ஏதேனும் பத்திரங்களைப் பெறுவதற்காக அல்லது திரைசேரி பத்திரங்கள் அல்லது இலங்கை சர்வதேச இறையாண்மை பத்திரங்களை வாங்குவதற்கு குறைந்தபட்சம் மூன்று வருட காலத்திற்கு இத்தகைய மொத்த இலாபத்தை தக்க வைத்துக் கொண்டது. இந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் தக்கவைக்கப்பட்ட மற்றும் முதலீடு செய்யப்பட்ட இலாபம் விலக்கு அளிக்கப்படும்.
- ஏப்ரல் 1, 2019 முதல் தொடங்கி ஐந்து வருட மதிப்பீட்டிற்குள் எந்தவொரு உற்பத்தி அல்லது உற்பத்தி செயல்முறைகளுக்கும் உட்படுத்தாமல், வேளாண்மை விவசாயத்திற்கான ஒரு நிறுவனத்தின் விளைபொருட்களின் விற்பனையிலிருந்து எந்தவொரு நபரும் சம்பாதித்த அல்லது பெறப்பட்ட இலாபம் மற்றும் நயம். "வேளாண்மை செய்கை" என்பது மண்ணின் உழவு மற்றும் எந்தவொரு விளக்கத்தின்

தாவரங்களுடனும் நிலத்தை பயிரிடுவது, கோழி பண்ணைகள், கால்நடை மற்றும் செயற்கை கருவூட்டல் சேவைகள் உள்ளிட்ட மீன் அல்லது கால்நடை வளர்ப்பை வளர்ப்பது. ஜூனில் விலக்கு ஏற்கனவே 08.04.2020 திகதியிட்ட அறிவிப்பால் நிர்வகிக்கப்பட்டுள்ளது (PN / IT / 2020-03 (திருத்தப்பட்ட)ல).

- iii. கொழுப்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் இலங்கையின் பாதுகாப்பு பரிவர்த்தனை ஆணையத்தால் உரிமம் பெற்ற இலங்கை ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைக்கு (SLREIT) விற்கப்பட்ட, பரிமாற்றம் செய்யப்பட்ட அல்லது மாற்றப்பட்ட நிலத்தை உணர்ந்ததிலிருந்து 2021 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு ஒருவர் பெற்ற இலாபம்.
- iv. SLREIT இலிருந்து ஒரு அலகு வைத்திருப்பவரால் ஒரு வணிகத்தின் மூலதனச் சொத்தை அல்லது முதலீட்டின் உணர்ந்ததிலிருந்து பெறப்பட்ட இலாபங்களாக பெறப்பட்ட அலகுகள் அல்லது தொகைகளை உணர்ந்து கொள்வதில் இருந்து பெறப்பட்ட பங்கு இலாபத்தொகை அல்லது நயங்கள்.
- v. ஏப்ரல் 1, 2021 அன்று அல்லது அதற்குப் பிறகு குறித்த ஒரு மதிப்பீட்டு ஆண்டில் எந்தவொரு பன்னாட்டு நிறுவனத்தினாலும் வெளிநாட்டு மூலங்களைப் பயன்படுத்துவதன் மூலம் திறக்கப்பட்ட வைப்புத்தொகையிலிருந்து பெறப்பட்ட வட்டி மற்றும் எந்தவொரு உள்நாட்டு வங்கியிலும் வெளிநாட்டு நாணயத்தில் வைப்புத்தொகையில் இருந்து பெறும் வட்டியானது அதன் இறக்குமதி செலவினங்களை ஈடுசெய்ய பராமரிக்கப்பட்டால் அவ்வட்டியானது விலக்கப்பட்டுள்ளது.
- vi. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் நிறுவப்பட்ட எந்தவொரு சமுர்த்தி சமூக அடிப்படையிலான வங்கிகளாலும், பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பத்திரங்கள் கட்டளை (அத்தியாயம் 420) அல்லது திறைசேரி ஆகியவற்றின் கீழ் பங்குகள் அல்லது திறைசேரி பத்திரங்களிலிருந்து 2021 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு பெறப்பட்ட வட்டி அல்லது தள்ளுபடி, உள்ளூர் திறைசேரி பத்திரங்கள் கட்டளை (அத்தியாயம் 417).
- vii. ஏப்ரல் 1, 2021 அன்று அல்லது அதற்குப் பிறகு இலங்கை அரசாங்கத்தினால் அல்லது அதன் சார்பாகவோ வழங்கப்பட்ட இலங்கை சர்வதேச இறையாண்மை பத்திரங்களை உணர்ந்ததன் மூலம் கிடைக்கும் இலாபங்கள் ஆனால் அத்தகைய பத்திரங்களில் மொத்த முதலீடு 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறையாத முதலீட்டை செய்த வணிக வங்கி அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
- viii. TVET கருத்து (தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி) இன் கீழ் தரப்படுத்தப்பட்ட மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி கமிஷனால் ஒழுங்குபடுத்தப்பட்ட எந்தவொரு தொழிற்கல்வி நிறுவனத்தாலும் பெறப்பட்ட இலாபங்கள் மற்றும் நயங்கள், இத்தகைய விலக்கு குறித்த வரி மதிப்பாண்டில் மாணவர்கள் ஆட்சேரகை அதற்கு முன்னையை வரிமதிப்பாண்டுடன் ஒப்பிடும்போது மாணவர் உட்கொள்ளலை இரட்டிப்பாக்கினால் மட்டுமே செல்லுபடியாகும்.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி தொடங்கி ஐந்து வருடங்களுக்கு விலக்கு கிடைக்கிறது. மேற்கூறிய நோக்கத்திற்காக, எந்தவொரு நிறுவனமும் முதல் வருடத்தில் மாணவர் உட்கொள்ளலை இரட்டிப்பாக்கி இருத்தல் வேண்டும், அதே சமயம் முதல் ஆண்டில் மாணவர் உட்கொள்ளல் அளவை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கும் பராமரித்தால் பின்வரும் நான்கு ஆண்டு காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் விலக்கு அளிக்கும் தேவையை பூர்த்தி செய்த நிறுவனமாக கருதப்படும்.
- ix. ஏப்ரல் 1, 2021 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடங்கிய ஒரு நபர் புதிய முயற்சிகளைப் பின்பற்றுவதிலிருந்து பெறப்பட்ட இலாபம் (இது பிளவுபடுவதன் மூலம் உருவாகவில்லை அல்லது ஏற்கனவே உள்ள ஒரு நிறுவனத்தினை மறு சீர்மைப்பு மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனம்) அல்லது வணிகத்திலிருந்து பெறப்பட்ட நயங்கள் அல்லது இலாபங்கள் (ஐசுயு இன் அத்தியாயம் ஐஏ இன் கீழ் கணக்கிடப்பட்ட வணிகத்தின் மூலதன சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றின் எந்தவொரு ஆதாயத்தையும் தவிர்த்து), குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட காலப்பகுதியில் வரி விலக்கு கோரப்படலாம்.
 - a. கட்டுமானத் துறையில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களை மறுசுழற்சி செய்வதற்காக இலங்கையில் நிறுவப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தனி தளத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட கட்டுமானப் பொருட்களை விற்கும் ஒரு நிறுவனத்திற்கு பத்து ஆண்டு வரி விலக்கு காலம். (எந்தவொரு சந்தர்ப்பத்திலும், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் ஒரே நபரால் கட்டுமான சேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டால், சந்தை விலையில் கட்டுமான சேவை வணிகத்திற்கு விற்கப்பட்ட பொருட்களைக் கருதி இந்த விலக்கு கோரப்படலாம்).
 - b. எந்தவொரு வணிகத்திற்கும் ஐந்தாண்டு வரி விலக்கு காலம் ஏப்ரல் 1, 2021 அன்று அல்லது அதற்குப் பிறகு TVET கருத்தாக்கத்தின் கீழ் தரப்படுத்தப்பட்ட மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படும் எந்தவொரு நிறுவனத்திலிருந்தும் தொழிற்கல்வியை வெற்றிகரமாக முடித்த பின்னர் தொடங்கப்பட்டது.

- c. இலங்கையில் படகுகள் அல்லது கப்பல்களைத் தயாரிப்பதில் ஒரு குடியிருப்பாளரால் தொடங்கப்பட்ட ஏழு ஆண்டு வரி விலக்கு காலம் மற்றும் அத்தகைய படகுகள் அல்லது கப்பல்களை வழங்குவதன் மூலம் ஏதேனும் நயங்களுக்கும் மற்றும் இலாபங்களுக்கும் விலக்கு வழங்கப்படும்.
- d. நூற்றுக்கும் குறைவான மெகா வாட்ஸ் சூரிய அல்லது காற்றாலை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எந்தவொரு "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கும்" ஏழு ஆண்டு வரி விலக்கு காலம் மற்றும் அத்தகைய சக்தியை தேசிய கட்டத்திற்கு வழங்குகிறது.
- e. இலங்கையில் உள்ள உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தகவல்தொடர்பு கோபுரங்கள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை நிர்மாணித்து நிறுவும் அல்லது அத்தகைய கட்டுமானத்திற்கு தேவையான தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் எந்தவொரு குடியிருப்பாளருக்கும் 2021 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு தொடங்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்திற்கும் ஐந்தாண்டு வரி விலக்கு காலம்.
- f. அத்தகைய நபர் 2021 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு களஞ்சிய கிடங்குகளில் முதலீடு செய்திருந்தால், கொழும்பு அல்லது ஹம்பாந்தோட்டா துறைமுகங்களில் உள்ள வெளிநாட்டு வணிகத்துடன் தொடர்புடைய பிணைக்கப்பட்ட களஞ்சிய கிடங்குகள் அல்லது களஞ்சிய கிடங்குகளை அனுமதிப்பதற்கான எந்தவொரு முயற்சியும். மேலே உள்ள உருப்படி ஒ ஐ(ய) முதல் (ந) வரை வழங்கப்பட்ட வரி விலக்கு காலம்ஸ் மதிப்பீட்டின் ஆண்டிலிருந்து கணக்கிடப்பட்ட பரிவர்த்தனைகளிலிருந்து இலாபம் ஈட்டத் தொடங்கும் மதிப்பீட்டு ஆண்டிலிருந்து கணக்கிடப்படும் அல்லது மதிப்பீட்டு ஆண்டின் தொடக்கத்திலிருந்தே மதிப்பீட்டு ஆண்டிலிருந்து உடனடியாக இரண்டு வருடங்கள் நிறைவடைகிறது. வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கும் திகதியிலிருந்து வருடங்கள் கணக்கிடப்படுகின்றன, எது முன்னதாக நிகழ்ந்தாலும்.
- ix. ஏப்ரல் 1, 2021 அன்று அல்லது அதற்குப் பிறகு தொடங்கிய ஒரு நபர் புதிய முயற்சிகளைப் பின்பற்றுவதிலிருந்து பெறப்பட்ட இலாபம் (இது பிளவுபடுவதன் மூலம் உருவாகவில்லை அல்லது ஏற்கனவே உள்ள ஒரு நிறுவனத்தின் மறு சீர்மைப்பு மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனம்) அல்லது வணிகத்திலிருந்து பெறப்பட்ட நயங்கள் அல்லது இலாபங்கள் (ஐசுயு இன் அத்தியாயம் ஐஏ இன் கீழ் கணக்கிடப்பட்ட வணிகத்தின் மூலதன சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றின் எந்தவொரு ஆதாயத்தையும் தவிர்த்து). குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட காலப்பகுதியில் வரி விலக்கு கோரப்படலாம்.
- a. கட்டுமானத் துறையில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களை மறுசுழற்சி செய்வதற்காக இலங்கையில் நிறுவப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தனி தளத்தில் மறுசுழற்சி செய்யப்பட்ட கட்டுமானப் பொருட்களை விற்கும் ஒரு நிறுவனத்திற்கு பத்து ஆண்டு வரி விலக்கு காலம். (எந்தவொரு சந்தர்ப்பத்திலும், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் ஒரே நபரால் கட்டுமான சேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டால், சந்தை விலையில் கட்டுமான சேவை வணிகத்திற்கு விற்கப்பட்ட பொருட்களைக் கருதி இந்த விலக்கு கோரப்படலாம்).
- b. எந்தவொரு வணிகத்திற்கும் ஐந்தாண்டு வரி விலக்கு காலம் ஏப்ரல் 1, 2021 அன்று அல்லது அதற்குப் பிறகு ஏஏநுவு கருத்தாக்கத்தின் கீழ் தரப்படுத்தப்பட்ட மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணையத்தால் கட்டுப்படுத்தப்படும் எந்தவொரு நிறுவனத்திலிருந்தும் தொழிற்கல்வியை வெற்றிகரமாக முடித்த பின்னர் தொடங்கப்பட்டது.
- c. இலங்கையில் படகுகள் அல்லது கப்பல்களைத் தயாரிப்பதில் ஒரு குடியிருப்பாளரால் தொடங்கப்பட்ட ஏழு ஆண்டு வரி விலக்கு காலம் மற்றும் அத்தகைய படகுகள் அல்லது கப்பல்களை வழங்குவதன் மூலம் ஏதேனும் நயங்களுக்கும் மற்றும் இலாபங்களுக்கும் விலக்கு வழங்கப்படும்.
- d. நூற்றுக்கும் குறைவான மெகா வாட்ஸ் சூரிய அல்லது காற்றாலை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எந்தவொரு "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கும்" ஏழு ஆண்டு வரி விலக்கு காலம் மற்றும் அத்தகைய சக்தியை தேசிய கட்டத்திற்கு வழங்குகிறது.
- e. இலங்கையில் உள்ள உள்ளூர் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தகவல்தொடர்பு கோபுரங்கள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை நிர்மாணித்து நிறுவும் அல்லது அத்தகைய கட்டுமானத்திற்கு தேவையான தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் எந்தவொரு குடியிருப்பாளருக்கும் 2021 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு தொடங்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்திற்கும் ஐந்தாண்டு வரி விலக்கு காலம்.

- f. அத்தகைய நபர் 2021 ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு களஞ்சிய கிடங்குகளில் முதலீடு செய்திருந்தால், கொழும்பு அல்லது ஹம்பாந்தோட்டா துறைமுகங்களில் உள்ள வெளிநாட்டு வணிகத்துடன் தொடர்புடைய பிணைக்கப்பட்ட களஞ்சிய கிடங்குகள் அல்லது களஞ்சிய கிடங்குகளை அனுமதிப்பதற்கான எந்தவொரு முயற்சியும். மேலே உள்ள உருப்படி ஒ ஐ(ய) முதல் (ந) வரை வழங்கப்பட்ட வரி விலக்கு காலம்ஸ் மதிப்பீட்டின் ஆண்டிலிருந்து கணக்கிடப்பட்ட பரிவர்த்தனைகளிலிருந்து இலாபம் ஈட்டத் தொடங்கும் மதிப்பீட்டு ஆண்டிலிருந்து கணக்கிடப்படும் அல்லது மதிப்பீட்டு ஆண்டின் தொடக்கத்திலிருந்தே மதிப்பீட்டு ஆண்டிலிருந்து உடனடியாக இரண்டு வருடங்கள் நிறைவடைகிறது. வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கும் திகதியிலிருந்து வருடங்கள் கணக்கிடப்படுகின்றன, எது முன்னதாக நிகழ்ந்தாலும்.

3.6.2. இறுதி நிறுத்தி வைக்கும் கோடுப்பனவுகள் - முடிவில் சேர்க்க வேண்டிய பந்தி

நிறுத்தி வைக்கும் வரியை நீக்குவதன் மூலம் மேலே பணம் செலுத்தப்படும்.

- பக்கம் 70 -

வினா 06, வினா 07 மற்றும் வினா 08 பின்வருமாறு புதுப்பிக்கப்பட வேண்டும்

வினா 06

திரு. மொஹமட் 2020/21 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமானத்தைத் தொடர்ந்து வருகிறார்.

ஒரு வணிகத்திலிருந்து வருமானம்	ரூ.	1,300,000
ஒரு நிலையான வைப்புத்தொகையின் வட்டி வருமானம்	ரூ.	200,000
வேலைவாய்ப்பு வருமானம் (முதன்மை வேலைவாய்ப்பு)	ரூ.	2,000,000

வரி மதிப்பாண்டு 2020/21 க்கான திரு. மொஹமட் வரி விதிக்கக்கூடிய வருமானத்தைக் கணக்கிடுங்கள்.

விடை 06

	ரூ.	
தொழிற் வருமானம்		2,000,000
வியாபார வருமானம்		1,300,000
முதலீட்டு வருமானம்		200,000
மதிப்பீட்டக்கூடிய வருமானம்		3,500,000
(-) நிவாரணங்கள்		
தனியாருக்கான கொடுப்பனவுகள்	3,000,000	(3,000,000)
வரிமீட்டக்கூடிய வருமானம்		500,000

- பக்கம் 70 -

வினா 07

ஒரு குடியரிமை பெற்ற தனிநபரான பிமல் ஒரு புகழ்பெற்ற உற்பத்தி நிறுவனத்தின் தொழிற்சாலை மேலாளராக பணிபுரிகிறார். 2020/21 மதிப்பீட்டு ஆண்டைப் பொறுத்தவரை அவர் தொடர்பான பின்வரும் தகவல்கள் வழங்கப்படுகின்றன. (இனிமேல் 'மதிப்பீட்டாண்டு' என்று குறிப்பிடப்படுகிறது).

- (1) மதிப்பீட்டாண்டின் போது, அவர் தனது முதலாளியிடமிருந்து பின்வருவனவற்றைப் பெற்றுள்ளார்: மேலும் அவர் ஏற்கனவே தொழிற்சாலைக்கு முதன்மை வேலைவாய்ப்பு அறிவிப்பை சமர்ப்பித்துள்ளார்

- மொத்த சம்பளம் - மாதத்திற்கு ரூ. 260,000/-

- ரூ.200,000/- மிகையூதியமாக மார்ச் 2021 இல் பெறப்பட்டது.
 - அவர் குடும்பத்துடன் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள ஒரு வாடகை வீட்டில், மாதத்திற்கு ரூ.35,000/- வாடகைக்கு வசித்து வருகிறார். அவர் செலுத்திய வாடகையை நிறுவனம் திருப்பிச் செலுத்துகிறது.
- (2) மேலதிகமாக, பிமலுக்கு கொழும்பில் ஒரு அடுக்குமாடித் தொடர் வீடு ஒன்று உள்ளது, இது ரூ.240,000/- என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒரு அடுக்குமாடித் தொடர் வீடு ஒன்று ரூ. 50,000/- ஒரு வெளிநாட்டவருக்கு, 30% விகிதங்கள் மற்றும் தளபாடங்கள் பழுதுபார்ப்பு ரூ.26,000/- ஆகியவை பிமால் ஆண்டில் செலுத்தப்பட்டன.
- (3) அவரது மகன் சந்தான் ஒரு வணிக வங்கியில் சேமிப்புக் கணக்கை வைத்திருக்கிறார், மொத்த வட்டி ரூ.29,250/- இந்த ஆண்டில் பெறப்பட்டது.
- (4) திறைசேரி முதலீட்டிலிருந்து பிமல் ரூ.221,500/- வட்டியைப் பெறுகிறார்.
- (5) பிமல் சில பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளார், மேலும் அவர் வர்த்தக பங்குகளை பரிவர்த்தனையில் இருந்து ரூ.56,000/- இழப்பை சந்தித்துள்ளார்.
- (6) ஆண்டில் பெறப்பட்ட பங்கிலாபத் தொகை பின்வருமாறு :
பெறப்பட்ட மொத்த பங்கிலாபத் தொகை - இலாபத்திலிருந்து ரூ. 277,500
மொத்த பங்கிலாபத் தொகை - மற்ற நிறுவனங்களிலிருந்து
பெறப்பட்ட பங்கிலாபத் தொகையில் ரூ.27,000 ரூ. 27,000
- (7) இந்த ஆண்டில், அவர் பின்வரும் செலவுகளைச் செய்துள்ளார்.
- அவரது மகனுக்கான கல்விச் செலவுகள் ரூ. 250,000
- ஒரு அரசு வங்கியிடமிருந்து பெறப்பட்ட வீட்டுக் கடனுக்கான வட்டி ரூ. 336,000
- (8) ஆண்டில் பிமல் பின்வரும் நன்கொடைகளை வழங்கியுள்ளார் : -
- அவரது கிராம கோவிலுக்கு ரூ.50,000/- பண நன்கொடை.
- தேசிய சிறுநீரக நிதிக்கு ரூ.100,000/- பண நன்கொடை
- (9) அவர் சுய மதிப்பீட்டு அடிப்படையில் ரூ.10,000/- வருமான வரி செலுத்தியுள்ளார்.
- (10) ஆண்டுக்கான யீஐவு கழித்தல் ரூ.45,000/-

மேற்கூறிய தகவல்களிலிருந்து நீங்கள் பின்வருமாறு:

2018/19 மதிப்பீட்டு ஆண்டிற்கான பிமலுக்காக பின்வருவனவற்றை மதிப்பிடுங்கள்.

- (அ) வரி விதிக்கக்கூடிய வருமானம்
- (ஆ) செலுத்த வேண்டிய மொத்த வருமான வரி
- (இ) செலுத்த வேண்டிய மிகுதி வரி, மற்றும்
- (ஈ) விலக்கு வருமானம் ஏதேனும் இருந்தால்.

விடை 07

	அட்டவணை இல	ரூ.	ரூ.
தொழிற் வருமானம்	01		3,740,000
முதலீட்டு வருமானம்	02		1,099,000
பிள்ளையின் வருமானம் - மகனின் பெயரில் மதிப்பீட்டப்பட்டது			-
மதிப்பீட்டத்தக்க வருமானம்			4,839,000
(-) நிவாரணங்கள்			
தனியார் நிவாரணங்கள்		3,000,000	
செலவுகளுக்கான நிவாரணங்கள்		586,000	
வாடகைக்கான நிவாரணங்கள் (600,000x25%)		150,000	(3,736,000)

தகுதி வாய்ந்த கோடுப்பனவுகள்			
தேசிய சிறுநீரக நிதிக்கு ரூ.100,000/- பண நன்கொடை. பண நன்கொடை-கிராமக்கோயில்- அனுமதிக்கப்படவில்லை		100,000	(100,000)
வரியிடக்கூடிய வருமானம்			1,003,000
வரிப் பொறுப்பு 1,003,000 x 6%			60,180
(-) வரிப் பற்று			
APIT கழிவு		(45,000)	
தவணைக்கொடுப்பனவுகள்		(10,000)	(55,000)
மிகுதி வரி செலுத்த வேண்டியது			5,180

அட்டவணை 01 -

வருடாந்த மொத்த ஊதியம் (ரூ.260,000x12)	3,120,000
மிகையூதியம்	200,000
வீட்டு வாடகை நன்மைகள் (ரூ. 35,000x12)	420,000
	3,740,000

அட்டவணை 02 - முதலீட்டு -

தொடர்மாடி குடியிருப்பு வாடகை		
வாடகை வருமானம் 50,000x12		600,000
(-) 25% குறிப்பு: 25% கொடுப்பனவைப் பெற, உண்மையான செலவுகளை புறக்கணித்தல்	(150,000)	
திறைசேரி பத்திரங்களின் வட்டி		221,500
பங்கிலாபம்		227,500
பங்கிலாபம் - மற்றைய கம்பனிகள்		-
பட்டியலிடப்பட்ட பங்குகளை விற்பனை செய்வதிலிருந்து பெறப்பட்ட நட்டத்தை கழிக்க அனுமதியில்லை. குாரணம் இந்த வரி பொறுப்பு வருமானம் விலக்குப் பெற்றதால்		-
		1,099,000

- பக்கம் 70 -

விடை 08

ஏபிசி (பிரைவேட்) லிமிடெட் என்பது உள்ளூர் சந்தைக்கு காலணிகள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் ஆகும். 31.03.2021 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான வர்த்தகத்தின் மொத்த வருவாய் ரூ.558 மில்லியன் மற்றும் 31.03.2021 நிலவரப்படி நிறுவனத்தின் பங்கு மூலதனம் ரூ.10,000,000 (பங்கு மூலதனம், இருப்புக்கள்). 31.3.2021 உடன் முடிவடைந்த நிதியாண்டுக்கான வருமான அறிக்கை மற்றும் பிற தொடர்புடைய விவரங்கள் பின்வருமாறு.

வியாபாரத்திலிருந்து மொத்தம் இலாபம்		42,300,000
வாடகை வருமானம்		6,000,000
மொத்த பங்கிலாபம்		1,720,000
5 வருட திறைசேரி வட்டி		1,600,000
மோட்டார் லோறி விற்பனை இருந்து பெற்ற நட்டம்		(1,200,000)
		50,420,000

(-)		
நிர்வாக செலவுகள்	28,800,000	
விநியோக செலவுகள்	5,380,000	
நிதிச் செலவுகள்	7,000,000	(41,180,000)
நீகர் இலாய் வர் சேலுத்த முள்		9,240,000

சேலவுகளின் விவரங்கள்

நிர்வாக சேலவுகள்		
ஊதியம் மற்றும் கூலிகள்	10,336,000	
மின்சாரம்	1,800,000	
தொலைபேசி	300,000	
ஓகாமைத்துவக் கட்டணம்	200,000	
EPF மற்றும் ETF	1,045,000	
வாடகை	1,344,000	
திருத்த மற்றும் மேம்பாட்டு செலவுகள்	660,000	
கலியாட்ட செலவுகள்	210,000	
பெறுமானத் தேய்வுகள்	4,745,000	
கணக்காய்வு செலவுகள்	380,000	
சன்கொடை	1,000,000	
பணியக செலவுகள்	4,580,000	
பொ.சே.கட்டணம்	2,200,000	28,800,000
வியோகச் சேலவுகள்		
அறவிடமுடியாக் கடன் மற்றும் சந்தேகத்திற்கிடையான கடன்	480,000	
விளம்பர செலவுகள்	90,000	
வாகன பராமரிப்பு	210,000	
பயணச் செலவுகள்	4,600,000	5,380,000
நிதிச் சேலவுகள்		
மதிப்பீடு ஆண்டு 18/19 பெறப்பட்ட வங்கி கடனுக்கான வட்டி, 31.03.2020 நிலவரப்படி கடன் இருப்பு ரூ.44,900,000.	6,000,000	
குத்தகைக்கு செலுத்தப்படும் வட்டி	1,000,000	7,000,000

மேலதிக தகவல்

1. வாடகை வருமானம்

நிறுவனம் தனது அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதியை வேறு நிறுவனத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளது. தற்போது, இதற்கு அனைத்து இடப்பரப்பும் தேவையில்லை, ஆனால் எதிர்காலத்தில் முழு இடப்பரப்பும் தேவைப்படும் என்று நம்புகிறது.

2. சொத்து, பொறி மற்றும் உபகரணங்கள் பற்றிய விவரங்கள்

கீரயம்

சொத்து	மிகுதி 01.04.2020 ரூ.	கோள்வனவுகள் ரூ.	விற்பனைகள் ரூ.	மிகுதி ரூ.
கட்டிடம்	15,000,000	-	-	15,000,000
பொறி	21,000,000	3,675,000	-	24,675,000
கணனி	1,450,000	120,000	-	1,570,000
உள்ளூர் மென்பொருள்	500,000	-	-	500,000
மோட்டார்	6,650,000	8,400,000	(4,000,000)	11,050,000
தளபாடம்	1,240,000	50,000	-	1,290,000
அருவச்சொத்து	-	2,000,000	-	2,000,000
மொத்தம்	45,840,000	14,245,000	(4,000,000)	56,085,000

திரண்ட பெறுமானத் தேர்வு

சொத்து	மிகுதி 01.04.2020 ரூ.	ஆண்டிற்கான பெறுமானத் தேர்வு ரூ.	விற்பனைகள் ரூ.	மிகுதி 31.03.2021 ரூ.
கட்டிடம்	6,750,000	750,000	-	7,500,000
பொறி	9,750,000	1,252,000	-	11,002,000
கணனி	1,015,000	170,000	-	1,185,000
உள்ளூர் மென்பொருள்	300,000	100,000	-	400,000
மோட்டார்	3,542,000	2,337,000	(1,500,000)	4,379,000
தளபாடம்	1,116,000	136,000	-	1,252,000
அருவச்சொத்து	-	400,000	-	400,000
மொத்தம்	22,473,000	5,145,000	(1,500,000)	26,118,000

- 2017/2018 மதிப்பீட்டு ஆண்டில் வாங்கிய மோட்டார் லொரியை ரூ.1,300,000 விற்கப்பட்டது. மோட்டார் வாகன தேய்மானக் கணக்கில் தேய்மானத்திற்கான திரட்டப்பட்ட ஒதுக்கீட்டின் மதிப்பு ரூ.1,500,000.
- மேற்கண்ட மோட்டார் லொரியை விற்பனை செய்து, நிறுவனம் ரூ.6,400,000 மதிப்பில் புதிய லொரியை வாங்கியது. இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட முந்தைய லொரியின் மொத்த விற்பனை வருமானம் மற்றும் இருப்பு ஐந்தாண்டு குத்தகை ஏற்பாட்டின் மூலம் மூலதனமாக்கப்பட்டது. மாத குத்தகை வாடகை ரூ.130,000 மற்றும் நிறுவனம் 10 தவணைகளை இந்த ஆண்டில் செலுத்தியுள்ளது. குத்தகை வட்டிக்கு கூடுதலாக, இந்த சொத்தின் தேய்மானத்திற்கான ஏற்பாடாக ரூ.1,600,000 வசூலிக்கப்பட்டது.
- மோட்டார் வாகன கொள்வனவானது நிர்வாக இயக்குநரின் பயன்பாட்டிற்காக வாங்கிய காரைக் குறிக்கிறது.
- காப்புரிமை உரிமை (அருவமான சொத்து) நிறுவனம் இந்த ஆண்டில் ரூ.2 மில்லியன். காப்புரிமை உரிமையை கையகப்படுத்தும் (யஅடிசுவளையவழை) செலவை விற்பனை செலவுக்கு ஆண்டுக்கு 20 மூ என நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
- 01.04.2020 நிலவரப்படி மற்ற அனைத்து சொத்துக்களும் 2017/18 மதிப்பீட்டு ஆண்டில் கையகப்படுத்தப்பட்டன / கட்டப்பட்டன என்று வைத்துக் கொள்ளுங்கள்
- ஆண்டின் போது, கட்டிடத்துடன் இணைக்கப்பட்ட ஒரு பழைய கொட்டகை அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக நவீன செங்கல் சேமிப்பு களஞ்சிய வசதிக்கு மாற்றப்பட்டது. ஒரு புதிய சேமிப்பு வசதியைக் கட்ட இந்நிறுவனம் ரூ.600,000 செலவழித்துள்ளது மற்றும் பழுதுபார்ப்புகளுக்கு ரூ.60,000 செலவழித்துள்ளது (அடிப்படையில் சில வடிகால் மற்றும் மின் பணிகள்).
- நிறுவனம் திரு குமாரிடமிருந்து ஒரு கடையை வாடகைக்கு எடுத்துள்ளது. மதிப்பீட்டு ஆண்டில் நிறுவனம் ரூ.840,000 வாடகைக்கு செலுத்தியது. வாடகை செலவினங்களின் கீழ் குறிப்பிடப்பட்ட நிலுவையில் கடை மேலாளரின் இல்லத்திற்கு (மாதத்திற்கு ரூ.42,000) செலுத்தப்பட்டது. அவரது சம்பளம் மாதம் ரூ.170,000. இது ஊழியர்களின் வருமானத்தின் நன்மையாக கருதப்படவில்லை.

10. அறவிடப்பட முடியாத மற்றும் கடன்கள்

இலாப நடடக் கணக்கில் காட்டப்பட்ட ரூ.480,000 இல், ரூ.280,000 என்பது சந்தேகத்திற்கிடமான கடன்களுக்கான ஒரு ஏற்பாடாகும், மீதமுள்ளவை மோசமான கடன்களாக இருந்தன.

11. மதிப்பீட்டு ஆண்டு 2017/18 க்கு செலுத்தப்பட்ட சேவைக்கட்டணம் ரூ.2,200,000 தொகை கால அவகாசம் தாண்டியதன் காரணமாக செலவாக எழுதப்பட்டது.
12. நன்கொடை என்பது குழந்தைகளின் பராமரிக்கும் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு பண நன்கொடை குறிக்கிறது.
13. 2019/2020 மதிப்பீட்டு ஆண்டுக்கு நிறுவனம் ரூ.5,000,000 வர்த்தக இழப்பைச் சந்தித்துள்ளது. மேலும் இந்த ஆண்டுக்கு இது முன்கொண்டு வரப்பட்டுள்ளது.

2020/2021 மதிப்பீட்டு ஆண்டுக்கு நிறுவனம் செலுத்த வேண்டிய, மதிப்பிடக்கூடிய வருமானம், வரி செலுத்தக்கூடிய வருமானம் மற்றும் வருமான வரி ஆகியவற்றைக் கணக்கிடுங்கள்.

விடை 08

2020/2021 மதிப்பீட்டு ஆண்டுக்கான வரிக் கணிப்பீடு

				+	-
				ரூ	ரூ
இலாபம் வரிக்கு முன்				9,240,000	
வாடகை வருமானம்					5,400,000
பங்கிலாபம் - முதலீட்டு					1,720,000
வட்டி திரைசேரி பத்திரம்					1,600,000
கணக்கியல நடடம் - முதலீட்டு				1,200,000	
மிகுதி கொடுப்பனவு மோட்டார்					
இலாபம் / நடடம் = 1,300,000 -(4,000,000 - (4,000,000x20x3)) = 1,300,000 - 1,600,000 நடடம் = (300,000)					300,000
கணக்கியல் பெறுமானத்தேய்வு				4,745,000	
கையகப்படுத்தல்				400,000	
மூலதனக் கொடுப்பனவுகள்	கொள்வனவு ஆண்டு	கிரயம்			
கட்டிடம்	17/18	15,000,000	10%		1,500,000
பொறி	17/18	21,000,000	33.33%	முழுமையாக கோரலாம்	-
பொறி	20/21	3,675,000	5 ஆண்டுகள்		735,000
கணனி	17/18	1,450,000	25%		362,500
கணனி	20/21	120,000	5 ஆண்டுகள்		24,000
உள்ளூர் மென்பொருள்கள்	17/18	500,000	100%	முழுமையாக கோரலாம்	-
மோட்டார் லே-பாரி விற்பனை	17/18	4,000,000	மூலதன கொடுப்பனவு இல்லை		-
மோட்டார் வாகன மிகுதி	17/18	2,650,000	20%		530,000

குத்தகை லோரி	20/21	6,400,000	5 ஆண்டுகள்			1,280,000
கார்	20/21	2,000,000	மூலதன கொடுப்பனவு இல்லை			-
தளபாடம்	17/18	1,240,000	20%			248,000
தளபாடம்	20/21	50,000	5 ஆண்டுகள்			10,000
அருவச்சொத்து	20/21	2,000,000	20 ஆண்டுகள்			100,000
திருத்தங்கள் - ரூ. 60,000 - அனுமதிக்கப்படும்						
கட்டிட நிர்மாணம்						
					600,000	
மேம்பாடுகள்						
வரி கீழ் எழுதப்பட்டது 31.03.2020		10,500,000				
	5% கீழ் எழு- தப்பட்டது	525,000				
உண்மையான கிரயம்		600,000				
முகாமையாளரின் மொத்த வாடகை செலுத்தப்பட்டது					504,000	
மாதாந்த மொத்த முகாமையாளரின் சம்பளம்			170,000			
குடியிருப்பு நன்மை						
அறவிட முடியாக்கடன் மற்றும் ஐயக்கடன் ஏற்பாடுகள்						
					280,000	
முழுமையாக எழுதப்பட்ட செலவுகள் - அனும- திக்கப்படும்						
கனியாட்ட செலவுகள் - அனுமதிக்கப்படாது					210,000	
பொ.சே. கட்டணம்					2,200,000	
நன்கொடை					1,000,000	
வட்டி செலுத்தப்பட்டது (பிரிவு 18*)						
பங்கு மூலதனம்				10,000,000		
A X B (உற்பத்தியாளர் B-3)			10,000,000 x 3 = 30,000,000			
வட்டி செலுத்- தப்பட்டது				7,000,000		
கடன் பெறப்பட்டது		44,900,000				
குத்தகைக் கட்டணம் (6,400,000 - 1,300,000)		5,100,000	50,000,000			

(வேறு கடனபட்டோர் இல்லை என கொள்க)					
நிதிக்கருவியல் தொடர்பான கிரயம்		7/50 = 0.14			
அனுமதிக்கக்கூடிய தொகை (யு ஒ டி அனுமதிக்கக்கூடிய வீதம்)		30,000,000 x 0.14	4,200,000		
அனுமதிக்கப்படாதவை (C/F)		7,000,000-4,200,000		2,800,000	
எல்லா செலவுகளும் உற்பத்தியின் மற்றும் கட்டுபாடற்ற பரிவர்த்தனைகள் ந					
				29,179,000	8,934,500
இழப்புகளை சரிசெய்ய முன் வணிக இலாபம்				20,244,500	
குறை: மு/ கொ இழப்புகள்				(5,000,000)	
வணிக வருமானம்				15,244,500	
முதலீட்டு வருமானம் - (குறிப்பு 1)				3,320,000	
மதிப்பிடக்கூடிய வருமானம்				18,564,500	
நகதி வாங்கி நோடுப்பனவுகள்					
வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் 1/5 அல்லது ரூ. 500,000				(500,000)	
வரி விதிக்கக்கூடிய வருமானம்				18,064,500	
வரி பொறுப்பு: - 15,244,500 x 18%		27,440,10			
- 1,720,000 x 14%		240,800			
- 1,100,000 x 24%		264,800	3,248,810		
குறை - வரி வரவு					
WHT - வாடகை					
மிகுதி				3,248,810	

குறிப்பு 01

முதலீட்டு வருமானம்

புங்கிலாபம்	1,720,000
வட்டி	1,600,000
முதலீட்டு வருமானம்	<u>3,320,000</u>

அத்தியாயம் 04

நானாவத முயற்சிகளின் வரியியல்

- பக்கம் 87 -

4.1.1 பங்குடமை வரிவிதிப்பு (பிரிவு 53 முதல் 56 வரை)

2 வது புள்ளி தொடக்கத்தில் "31.12.2019 வரை" என மாற்றப்பட வேண்டும்

3 வது புள்ளி பின்வருமாறு தொடங்க வேண்டும்

ஒவ்வொரு பங்குடமை 2020 ஜனவரி 1 முதல் குறிப்பிட்ட விகிதத்தில் வருமான வரியை அதன் பங்காளர்கள் தனித்தனியாக செலுத்த வேண்டும்.

9 வது புள்ளி - பின்வருமாறு திருத்தப்பட வேண்டும்

பங்குடமையின் வருமான வரிவிதிப்பானது பங்குதாரர்களே (பங்குடமையின் அல்ல) வரி செலுத்த வேண்டியவர்கள். 31.12.2019 வரை, கூட்டாளர் வருமானத்தில் ஒவ்வொரு பங்குதாரரின் பங்கும் 8மூ என்ற விகிதத்தில் வரிவிதிப்புக்கு உட்பட்டது. இது கூட்டாளர் வருமானத்தின் மீதான இறுதி வரி பொறுப்புக்கு எதிராக கூட்டாளர்களுக்கு வரவு வைக்கப்படும்.

10வது புள்ளி நீக்கப்பட வேண்டும்.

4.1.1 பின்வருபவை சேர்க்கப்பட வேண்டும்

குறிப்பு: உள்நாட்டு வருமான சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின்படி, பங்காளரின் பங்குடமை வருமானத்தில் விதிக்கப்படும் 8மூ றுர்வ ஆனது 01.01.2020 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பங்குடமை மீதான வரியாக மாற்றப்படுகிறது.

பொருத்தக்கூடிய வர் விகிதங்கள் பின்வருமாறு.

வரி விதிக்கக்கூடிய வருமானம் முதலீட்டு சொத்துக்களை உணர்ந்து கொள்வதில் பெறும் நயங்களைக் கொண்டிருந்தால்.

வர் விதிக்கக்கூடிய வருமானம்	வர் விகிதம்
முதலீட்டு சொத்துக்களை உணர்ந்துகொள்வது	10%
வரி செலுத்தக்கூடிய வருமானம் ரூ.1,000,000 ஐ தாண்டாத போது	0%
வரி செலுத்தக்கூடிய வருமானம் ரூ.1,000,000 ஐ தாண்டும் போது மேலதிக தொகைக்கு	6%

4.1.2 கடைசி புள்ளியில் சேர்க்கப்பட வேண்டியவை

இருப்பினும், பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான உரிமை இல்லை, ஆனால் அடுத்த அடுத்த ஆண்டுக்கு வரிக் கடனைக் குறைப்பதற்கான உரிமையுண்டு.

இந்த பகுதி பின்னர் புதிதாக சேர்க்கப்படுகிறது

உள்நாட்டு வருமானச் சட்டம், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க (IRA) முன்மொழியப்பட்ட மாற்றங்களின்படி, இந்தச் சட்டத்தில் முறையான திருத்தங்கள் நிலுவையில் உள்ளன, பங்காளர் வருமானத்தில் பங்குதாரர்களின் பங்கில் 8% WHT மாற்றப்படுகிறது. 01.01.2020 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பங்குடமை மீதான வரியுடன், பங்குதாரர்களின் வருமான வரி பொறுப்பு கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி கணக்கிடப்படும்.

1. 01.01.2020 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அதன் வரிவிதிப்பு வருமானத்திற்கு (எந்தவொரு முதலீட்டு சொத்துக்களையும் உணர்ந்ததிலிருந்து கிடைக்கும் இலாபங்கள் உட்பட) வருமான வரி செலுத்த பங்குடமை பொறுப்பாகும்.

எவ்வாறாயினும், பங்குடமை எந்தவொரு முதலீட்டுச் சொத்தையும் உணர்ந்துகொள்வதில் வருமான வரிப் பொறுப்பைக் கணக்கிடுவதில் எந்த மாற்றமும் இல்லை.

2. IRA விதிகளுக்கு உட்பட்டு, மதிப்பீட்டு ஆண்டில் செய்யப்படும் எந்தவொரு தகுதிவாய்ந்த கொடுப்பனவுகளையும் கழிக்க பங்குடமை அனுமதிக்கப்படுகிறது.

வினா 1

திரு. A மற்றும் B ஒரு பங்குடைமையின் சம பங்குதாரர்கள். 2020/21 மதிப்பீட்டு ஆண்டிற்கு, கூட்டாண்மை வணிக வருமானம் ரூ.20 மில்லியன் மற்றும் வாடகை வருமானம் ரூ.500,000. ஒரு பகுதியாக இது அமையும். பங்குதாரர்கள் திரு. A செலுத்த வேண்டிய வரியைக் கணக்கிடுங்கள்.

விடை 1

பங்குடைமையின் வணிக வருமானம்	=	ரூ.	20,000,000
பங்குடைமையின் முதலீட்டு வருமானம்	=	ரூ.	500,000
பங்குடைமையின் மதிப்பீடுக்க வருமானம்		ரூ.	20,500,000
(-) கொடுப்பனவுகள்	=	ரூ.	(1,000,000)
வரிக்குரிய வருமானம்	=	ரூ.	19,500,000
வரி : 6%	=	ரூ.	1,170,000
திரு.A வின் பங்குடைமை பங்கு	=	ரூ.	10,250,000
திரு.B யின் பங்குடைமை பங்கு	=	ரூ.	10,250,000

வர் செலுத்த வேண்டிய திரு. A

திரு.யு வின் பங்குடைமை பங்கு	=	10,250,000
குறை: தனிநபர்களுக்கான கொடுப்பனவு	=	(3,000,000)
செலுத்த வேண்டிய வரி	=	7,250,000

@4% என்ற விகிதத்தில் 3,000,000 =	180,000
12% என்ற விகிதத்தில் 3,000,000 =	360,000
18% என்ற விகிதத்தில்	<u>225,000</u>

மொத்த வரி		765,000
குறை: பங்குடைமை பற்று (1,170,000 x 50%)	=	(585,000)
குறை: பங்குடைமை பற்று	=	<u>180,000</u>

வர் செலுத்த வேண்டிய திரு.B

- பக்கம் 91 -

4.2.2.1.1 நம்பிக்கை நீதிய வரிவிதிப்பு - பின்வருவனவற்றை இறுதியில் சேர்க்க வேண்டும்

உள்நாட்டு வருமான திருத்த சட்டத்தின் படி, 01.01.2020 முதல் பிற வரி விதிக்கக்கூடிய வருமானத்தின் மீதான வரி விகிதம் 18% ஆகக் குறைக்கப்படும்.

- பக்கம் 92 -

வினா 02

ஆண்டு கட்டணம் - ரூ. 1 மில்லியன்

பின்வருபவை திருத்தியல் வேண்டும்

வாடகை - 40 மில்லியன்

ரூ 10 மில்லியன் வரை செலுத்தக் கோரும் உரிமை உண்டு

2018/ 2020 ஆகவும், 2019 / 2021 ஆகவும் இருக்க வேண்டும்

விடை 3 - பின்வருமாறு விடை மாற்ற வேண்டும்

நபர்	வாடகை வருமானம்	கூடுதல்கள்	நீவாரணம்	வரியிடக்கூடிய வருமானம்
வருணி (தனிநபர்)	10 Mn	250,000	3,000,000	6,750,000
தனுஜா (தனிநபர்)	10 Mn	250,000	3,000,000	6,750,000
நம்பிக்கை நிதியம் (நிறுவனம்)	20 Mn	500,000	-	19,500,000

4.4 அரசு சாரா நிறுவனங்கள் (Non- Government Organization)

பின்வருவனவற்றை இறுதியில் சேர்க்க வேண்டும்.

உள்நாட்டு வருமான சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, 01.01.2020 முதல் வரி விகிதம் 24% ஆகக் குறைக்கப்படும்.

வினா 3 மற்றும் விடை 3 - பின்வருவனவற்றால் மாற்றப்பட வேண்டும்

XYZ அரசு சாரா அமைப்பு 2018/2019 மதிப்பீட்டு ஆண்டிற்கான பின்வரும் வருமானத்தைப் பெற்றுள்ளது.

வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நன்கொடைகள்	ரூ.	3,000,000
நிலையான வைப்புகளிலிருந்து வட்டி	ரூ.	350,000

மதிப்பீட்டு ஆண்டுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் வரிப் பொறுப்பைக் கணக்கிடுங்கள் 2020/2021.

விடை 3

நன்கொடைகள் வரி (ரூ. 3,000,000 × 3%)	ரூ.	90,000
முதலீட்டு வருமானம் - வட்டி	ரூ.	350,000
ஆண்டுக்கு வரி செலுத்தக்கூடிய வருமானம்	ரூ.	440,000
வரி விதிக்கக்கூடிய வருமானத்தின் மீதான வரி (ரூ. 350,000 × 24%)	ரூ.	105,600

4.5 தொண்டு நிறுவனங்கள்

பின்வருவனவற்றை 2 வது பாராவாக சேர்க்க வேண்டும்

“தொண்டு நோக்கங்கள்” என்பது இலங்கையில் அல்லது அதற்கு வெளியே உள்ள பொதுமக்களின் அல்லது எந்தவொரு பிரிவினரின் நலனுக்கான ஒரு நோக்கம். பின்வரும் எந்தவொரு வகையிலும்:

- வறுமை நிவாரணம்
- வணிக நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட எந்தவொரு நிறுவனத்தாலும் அல்லது நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட எந்தவொரு நிறுவனம் தவிர்ந்து கல்வி அல்லது அறிவின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்டது
- சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் அல்லது சூழல் நட்பு நடவடிக்கைகள்
- மதத்தின் முன்னேற்றம் அல்லது மத சடங்குகள் மற்றும் நடைமுறைகளை பராமரித்தல் அல்லது பொது வழிபாட்டுத் தலத்தின் நிர்வாகம்
- சமூகத்திற்கு நன்மை பயக்கும் வேறு எந்த நோக்கமும், மேற்கூறிய எந்தவொரு வகையிலும் அடங்காது

வினா 4

வரி மதிப்பாண்டு 2020/21 ஆக இருக்க வேண்டும்.

- பக்கம் 101 -

5.1.1.1 உரிய தேதிகள்

பின்வருபவை அகற்றப்பட வேண்டும்

பிரிவு 20 இன் கீழ் வேறு எந்த மதிப்பீட்டு ஆண்டிற்கும் விண்ணப்பிக்க எந்தவொரு நபரும் ஒப்புதல் பெற்றிருந்தால், ஒவ்வொரு காலாண்டின் முடிவையும் தொடர்ந்து 15 வது நாளுக்கு முன் காலாண்டு கட்டணம் செலுத்த வேண்டும்.

5.1.1.2

குறிப்பு: றுர்வு (01.04.2020, யுஐவு அல்லது யுஐவு முதல் நடைமுறைக்கு வரும்.) மதிப்பீட்டு ஆண்டின் தொடக்கத்திலிருந்து தவணை தேதி வரை மதிப்பீட்டு ஆண்டிற்கான கடன் செலுத்தப்பட வேண்டும் ஐ.எ.கா. தவணை கட்டணத்தை கணக்கிடும்போது ஆகஸ்ட் 15, 2018ஸ கழிக்கப்பட வேண்டும்.

- பக்கம் 102 -

வினா 1

மதிப்பீட்டு ஆண்டு 2018/19 மதிப்பீட்டு ஆண்டு 2020/21 உடன் மாற்றப்படும்

WHT ஐ AIT உடன் மாற்ற வேண்டும், 15.11.2018 ஐ 15.11.2020 உடன் மாற்ற வேண்டும்.

விடை 1

உரிய தேதி - 15 நவம்பர் 2020

5.1.2 மதிப்பீட்டில் சேலுத்த வேண்டிய வர்

(எ.கா. மதிப்பீட்டு ஆண்டு 2020/21 - 30.09.2021)

- பக்கம் 103 -

5.2 வருமானத்தை அளித்தல்

5.2.1.1 வருமானத்திரட்டை யார் வழங்குவார்கள்?

அதாவது மதிப்பீட்டு ஆண்டு 2020/21 வருமானத்திரட்டு 30.11.2021 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

1 ii. 01.04.2019 க்கு முன்னர் பொருந்தும்

குறிப்பு: முன்மொழியப்பட்ட மாற்றங்களால் தனிப்பட்ட நிவாரணம் மற்றும் PAYE I அகற்றுவதன் மூலம், மேலே (ii) மதிப்பீட்டு ஆண்டு 2019/20 முதல் பொருந்தாது.

- பக்கம் 104 -

வினா 2

(i) மதிப்பீட்டு ஆண்டு 2020/21 ஆக இருக்க வேண்டும்

விடை 2

(i) மதிப்பீட்டு ஆண்டு 2020/21 ஆகவும், நிறுவதல் தேதி 30.11.2021 ஆகவும் இருக்க வேண்டும் 5.2.5 வருவாயுடன் வழங்கப்பட வேண்டிய தகவல்கள் ஜபிரிவு 93 (2)]

WHT சான்றிதழ்கள் (01.01.2020 AIT & APIT சான்றிதழ்கள்)

5.2.5 வருமானத்துடன் வழங்கப்பட வேண்டிய தகவல்கள் [பீர்வீஸ் 93 (2)]

WHT சான்றிதழ்கள் (01.01.2020 AIT & APIT சான்றிதழ்கள்)

- பக்கம் 108 -

5.4.1 அறிமுகம்

(a) (vi) பின்வருமாறு மாற்றப்பட வேண்டும்

வேறு எந்த வகையிலும் ஆணையாளர் நாயகத்தால் குறிப்பிடப்பட்ட ஒரு நபர் (03.09.2020 திகதியிட்ட வர்த்தமானி 2194/50).

- பக்கம் 109 -

5.4.3 நிர்வாக மதிப்பாய்விலிருந்து முறையீடு. (பீர்வீ 140)

புள்ளி 2 (டி) இல் சேர்க்கப்பட வேண்டும்

(இது 01.04.2021 முதல் ஏழு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது)

புள்ளி 5 இல் சேர்க்கப்பட வேண்டியவை

(01.04.2021 முதல், ஆணையாளர் நாயகம் முடிவெடுத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள், அல்லது கோரிக்கையின் பின்னர் ஏழு மாதங்கள் கடந்த திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் நிர்வாக ஆய்வு செய்யப்பட்டது)

(6) மேல்முறையீட்டு அறிவிப்பை வழங்குதல் ஆனது "மேல்முறையீட்டு மனுவை நிரப்புதல்" என்று மாற்றப்பட வேண்டும்.

- பக்கம் 113 -

5.6 மீளப் பெறல் (Refunds)

பின்வருபவை சேர்க்கப்பட வேண்டும்

ஒரு சட்டத்தின் நிமித்தம் ஆணையாளர் நாயகம் வரி கொடுப்பனவை மீளச்செலுத்த நேர்ந்தால் வட்டி செலுத்தியோருக்கு மீளக்கோரல் கோரிய நாளிலிருந்து செலுத்தப்படும் நாள் வரை வட்டி செலுத்தப்படும்.

- ஆனால் மீளக்கோரல் ஒரு தனிநபரின் வேண்டுகோளுக்கு இணங்க கோரப்படுமாயின் மற்றும் அது ஆறு மாத கால எல்லைக்குள் செலுத்தப்பட்டால் எவ்வித வட்டியும் செலுத்த தேவையில்லை.
- வட்டி விகிதம் மாதாந்தம் 0.5% அல்லது மாதத்தின் ஒரு பகுதிக்கு கணக்கிடப்பட்டு செலுத்தப்படும்.

அத்தியாயம் 06

வரிவிதிப்புகள் தொடர்புடைய நிறுத்தி வைத்தல் வரி (WHT) மூலதன நாயகம் மற்றும் தீர்ப்பு வழிச்சட்டங்கள்

- பக்கம் 121 -

அத்தியாயம் அறிமுகம் - செலுத்தும் வரி அட்வான்ஸ் வருமான வரி (AIT) உடன் மாற்றப்பட வேண்டும்

6.1 நிறுத்தி வைக்கும் வரி - பின்வருவனவற்றால் மாற்றப்பட வேண்டும்

6.1.1 நிறுத்தி வைக்கும் வரி அறிமுகம்

ஒரு நபர் வேறு எந்தவொரு நபருக்கும் பணம் செலுத்தும்போது, அத்தகைய பற்றுச்சீட்டு பொதுவாக பெறுநரின் கைகளில் வருமான வரிக்கு பொறுப்பாக இருந்தால், செலுத்த வேண்டிய தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு வரிகளை கழித்து, கழித்த தொகையை செலுத்த பணம் செலுத்துபவருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருமான ஆணையகத்திற்கு செலுத்தப்படும்.

இந்த வழிமுறை நிறுத்தி வைக்கும் வரி அமைப்பு (WHT) அழைக்கப்படுகிறது. இது மூலத்தில் கழிக்கப்படும் வரி, சில நாடுகள் இதை TDS என்று குறிப்பிடுகின்றன.

அத்தியாயம் அறிமுகம் - செலுத்தும் வரி மேம்படுத்தப்பட்ட வருமான வரி (AIT) உடன் மாற்றப்பட வேண்டும்

6.1.2 சேயல்பாட்டில் உள்ள வெவ்வேறு நிறுத்தி வைக்கும் வரிகள்

இலங்கையில் பல நிறுத்திவைப்பு வரிகள் நிலவுகின்றன. வருமான வரி தொடர்பான முக்கிய நிறுத்திவைப்பு வரி விதிகள் மூன்று பிரிவுகளின் கீழ் விவாதிக்கப்படுகின்றன.

- I) தொழிற்துறையினால் நிறுத்தி வைக்கும் வரி (பிரிவு 83)
- II) முதலீட்டு வருமானத்திலிருந்து நிறுத்தி வைக்கும் வரி (பிரிவு 84)
- III) சேவை கட்டணம் மற்றும் ஒப்பந்த கொடுப்பனவுகளில் இருந்து நிறுத்தி வைக்கும் வரி (பிரிவு 85).

6.1.2.1 தொழிற்துறையினால் பணியாளர்களின் ஊதியத்திலிருந்து நிறுத்தி வைக்கும் வரி (பிரிவு 83)

பிரிவு 83 இன் படி, ஆணையாளர் நாயகத்தால் கூறப்பட்ட சூழ்நிலைகளிற்கு ஏற்ப ஒரு பணியாளரின் வரிவிதிப்பு வருமானத்தை கணக்கிடுவதில் சேர்க்கப்பட வேண்டிய கட்டணத்திலிருந்து ஒரு தொழிற்துறையினால் வரியை நிறுத்தி வைப்பார். இந்த அமைப்பு "நீங்கள் சம்பாதிப்பது போல் செலுத்து (PAYE) என்று அழைக்கப்பட்டது.

உள்நாட்டு வருமான சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின்படி, 01.01.2020 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் WHT ஊதியத்தில் கழிக்க வேண்டிய தேவை நீக்கப்பட்டது.

எவ்வாறாயினும், வருமான வரியைச் செலுத்த வேலையை விட்டு நீங்கும் போது வழங்கும் சலுகைகள் இசேமலாப நிதியம், வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கி வைக்க வேண்டும்

வேலைவாய்ப்பு வருமானத்தின் கீழ் வரும் எந்தவொரு கொடுப்பனவுக்கும் ஒரு தொழிற்துறையினால் 2020 ஏப்ரல் 1 முதல் முற்கூட்டிய தனிநபர் வருமான வரியைக் கழிப்பார் எனின், அத்தகைய ஊழியர்

- (a) இலங்கையில் குடியேறியவர் அல்லது குடிமகன் அல்லாதவர் அல்லது
- (b) இலங்கையில் வசிப்பவர் மற்றும் குடிமகன், அவர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.

ஆணையாளர் - நாயகம் குறிப்பிட்டபடி. (பார்க்க 6.1.2.1.1)

சட்டத்தின் பிரிவு 5 வேலைவாய்ப்பு வருமானத்தில் சேர்க்கப்பட வேண்டிய உருபங்கள் மற்றும் வேலைவாய்ப்பு வருமானத்திலிருந்து விலக்கப்பட வேண்டிய பொருட்கள் ஆகியவற்றை விளக்குகிறது.

பிரிவு 195 இல் பின்வரும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

- (i) மற்றொரு நபரின் வேலையில் ஒரு நபரின் நிலை
- (ii) ஒரு நிறுவனத்தின் மேலாளராக ஒரு நபரின் நிலை
- (iii) நிகழ்த்தப்படும் சேவைகளுக்கு ஒரு தனிநபரின் நிலையான அல்லது கண்டறியக்கூடிய ஊதியத்திற்கு உரிமை உண்டு
- (iv) ஒரு தனிநபர் வைத்திருக்கும் பொது அலுவலகம்
- (v) எந்தவொரு கட்டணமும் செலுத்தப்பட்ட அல்லது ஒரு முதலாளியால் அல்லது செலுத்த வேண்டிய ஒரு நபரின் நிலை அல்லது ஒரு பணியாளராக அல்லது இதேபோன்ற திறனில் வேறு எந்த நன்மையையும் பெற்றவர்
- (vi) ஒரு நிறுவனம் அல்லது நிறுவன இயக்குநராக ஒரு பதவி மற்றும்
- (vii) கடந்த, தற்போதைய அல்லது வருங்கால வேலைவாய்ப்பு அடங்கும்.

"பணியாளர் / தொழிலாளர் / ஊழியர்" என்பது ஒரு தனிநபர் வேலைவாய்ப்பில் ஈடுபடுவதாகும்

"தொழில் துறையினால்" என்பது ஒரு ஊழியரை பணியில் அமர்த்துவோ அல்லது ஊதியம் தருவோ அல்லது முன்னாள் ஊழியருக்கு முந்தைய பணியாளர்களுக்கான முன்னாள் ஓய்வூதியம் அல்லது வேறு ஊதியத்தை செலுத்துதல் அல்லது முந்தைய ஊழியரின் கடந்த கால சேவைகளுக்கு செலுத்தும் நபர், பின்வரும் அட்டவணையில், நிரல் 1 (Column 1) நிறுவன வகையும், நிரல் 2 (Column 2) இல் குறித்த நிறுவனத்தில் தொழில் துறையினால் இருக்கும் நபரையும் இனம் காணலாம்.

நீர் 1 (Column 1)	நீர் 2 (Column 2)
கம்பனி அல்லது வேறு நிறுவனங்கள் அல்லது ஒரு தொகுதி நபர்கள் நிறுவப்பட்டதா நிறுவனம்	இயக்குனர் / பணிப்பாளர், செயலாளர், முகாமையாளர் அல்லது அத்தகைய நிறுவனத்தின் அல்லது நபர்களின் முதன்மை அதிகாரி
பங்குடைமை	பங்குடைமையின் முதன்மை பங்காளர் அல்லது இலங்கையில் உள்ள குடியரிமை உள்ள பங்காளர், மேற் கூறிய நபர்கள் இல்லாதவிடத்து இலங்கையில் உள்ள பங்குடைமையின் முகவர்
நம்பிக்கை பொறுப்பு	நம்பிக்கைப்பொறுப்பின் பொறுப்பாளர்கள் / அறங்கால வர்கள்
குடியரிமை இல்லா நபர்	இலங்கையில் அத்தகைய நபரின் முகவர் அல்லது வழக்கறிஞர்
அரச நிறுவனம்	கனக்காளர், நிதி இயக்குனர் அல்லது நிர்வாக இயக்குனர் அல்லது திணைக்களத்தின் தலைமை அதிகாரி அல்லது நிறுவனத்தின் தலைவர் அல்லது அமைச்சுகளின் செயலாளர் அல்லது ஆணையர் அல்லது குழுவின் தலைவர் அல்லது ஊதியம் பெறுகின்ற வேறு எந்த நபரும்

6.1.2.1.1 முற்கூட்டிய நனியாள் வருமான வரி (Advance Personal Income Tax - APIT)

ஒவ்வொரு தொழில்தருளரும் பணியாளரின் ஒப்புதலுடன் வருமான வரி செலுத்த வேண்டிய ஒவ்வொரு பணியாளரின் வேலைவாய்ப்பு மற்றும் இலாபங்களிலிருந்து வருமான வரியைக் கழிக்க வேண்டும், அத்தகைய ஊதியம் செலுத்தப்படும் நேரத்தில் அல்லது வரவு வைக்கப்படும். அத்தகைய ஊழியர் ஒரு குடியரிமை பெறாத ஊழியராக இருந்தால் அல்லது கட்டணம் ஒரு இறுதி நன்மையாக இருந்தால், அந்தந்த ஊழியரின் ஒப்புதலின் கீழ் APIT ஐ கொடுப்பனவுகளில் இருந்து கழிக்க தேவையில்லை. (ஊழியரின் ஒப்புதல் தேவையில்லை).

- ஆணையாளர் நாயகத்தால் குறிப்பிடப்பட்ட பொருத்தமான வரி அட்டவணையைப் பயன்படுத்துவதன் மூலம் ஊதியத்திலிருந்து வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

	வருமான வகை	அட்டவணை
(a)	ஒரு முதன்மை வேலைவாய்ப்பு பிரகடனத்தை வழங்கிய இலங்கையில் உள்ள எந்தவொரு குடியரிமை ஊழியர் (ஒப்புதல் அளித்தவர்) அல்லது எந்தவொரு வதிவிட அல்லாத ஊழியரும் ஆனால் இலங்கை குடிமகன் உரிமை உள்ளவர் பிரகடனத்தை வழங்கியவர்.	வரி அட்டவணை 01
(b)	மொத்த தொகை செலுத்துதல் (எ.கா. போனஸ்)	வரி அட்டவணை 02
(c)	ஊழியர்களின் சம்மதத்தைப் பொருட்படுத்தாமல் ஒரு முறை முழுமையாக செலுத்தப்பட்ட பணம் (இறுதி நன்மைகள்)	வரி அட்டவணை 03
(d)	இலங்கையில் குடிமக்கள் தவிர பிற குடியரிமை பெறாத ஊழியர்களின் ஒப்புதல் பொருட்படுத்தாமல் பெறப்பட்ட கட்டணம்	வரி அட்டவணை 04
(e)	ஒரு முதன்மை வேலைவாய்ப்பிலிருந்து ஒரு ஊழியரின் மாதாந்திர வழக்கமான இலாபம் ரூபக் 250,000 க்கும் குறைவாக இருக்கும், ஆனால் மதிப்பீட்டு ஆண்டில் எந்த மாதமும் முதன்மை வேலைவாய்ப்பிலிருந்து ஒட்டுமொத்த இலாபம் சில மாதங்களில் அதிக ஊதியம் வழங்கப்படுவதால் ரூபக் 3,000,000 ஐ விட அதிகமாக உள்ளது	வரி அட்டவணை 05
(f)	பணியாளரின் வேலைவாய்ப்பிலிருந்து வருமானம் மீதான பணியாளரின் வரிப் பொறுப்பை செலுத்துதல் அல்லது திருப்பிச் செலுத்துதல்	வரி அட்டவணை 06
(g)	முதன்மை வேலைவாய்ப்பு பிரகடனத்தை வழங்காத அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேலைவாய்ப்புகளைக் கொண்ட எந்தவொரு பணியாளரின் ஊதியம்	வரி அட்டவணை 07

6.1.2.1.2. முதன்மை வேலைவாய்ப்பு

- ஒரு வருட மதிப்பீட்டிற்கான ஒரு பணியாளரின் முதன்மை வேலைவாய்ப்பு, அந்த ஆண்டிற்கான ஒரு அறிவிப்பை (முதன்மை வேலைவாய்ப்பு பிரகடனம்) ஊழியர் ஒரு தொழில்தருளர் வழங்கிய வேலைவாய்ப்பு ஆகும்.
- ஒரு ஊழியர் ஒரு தொழில்தருளரின் வேலைவாய்ப்பை ஊழியரின் முதன்மை வேலைவாய்ப்பு என்று பரிந்துரைக்கும் அறிவிப்புடன் வழங்க வேண்டும், அங்கு அத்தகைய முதன்மை வேலைவாய்ப்புகளின்

மாதாந்திர வழக்கமான இலாபம் மாதத்திற்கு ரூ.250,000 அல்லது மதிப்பீட்டிற்கு ஆண்டுக்கு ரூ.3,000,000 ஐ விட அதிகமாக இருக்க வேண்டும்.

- ஒரு அறிவிப்பு பணியாளர் மற்றும் முதலாளியால் கையொப்பமிடப்பட்டு தேதியிடப்பட வேண்டும் மற்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு மதிப்பீட்டோடு தொடர்புடையதாக இருக்கலாம்.
- ஒரு ஊழியருக்கு எந்த நேரத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட முதன்மை வேலைவாய்ப்புகள் இருக்கக்கூடாது. முதன்மை வேலைவாய்ப்பு நிறுத்தப்படாவிட்டால், ஒரு ஊழியர் மதிப்பீட்டின் ஒரு வருடத்தின் முடிவில் மட்டுமே அத்தகைய அறிவிப்பை திரும்பப் பெற முடியும்.

6.1.2.1.3 இரண்டாம் நிலை வேலைவாய்ப்பு

ஒரு பணியாளரைப் பொறுத்தவரை இரண்டாம் நிலை வேலைவாய்ப்பு என்பது ஊழியரின் முதன்மை வேலைவாய்ப்பு அல்லாத எந்தவொரு வேலைவாய்ப்பையும் குறிக்கிறது.

6.1.2.1.4 APIT மு்கூட்டிய தனியாள் வருமான வரி இன் கீழ் கழிக்கப்படும் வரிக்கான கடன்

யீஐவு யின் கீழ் கழிக்கப்படும் வருமான வரி என்பது வருமான வரியின் முன்கூட்டிய செலுத்துதல் ஆகும். வரி விலக்குக்கான பணியாளர் சான்றிதழ் (வு10 சான்றிதழ்) வழங்குவதன் மூலம் குறித்த மதிப்பீட்டு ஆண்டிற்கு அவர் செலுத்த வேண்டிய வரிக்கு எதிராக கோர பணியாளருக்கு உரிமை உண்டு.

6.1.2.1.5 வரி விலக்கு சான்றிதழ்

சட்டத்தின் பிரிவு 87 இன் கீழ் ஒரு பணியாளருக்கு ஒரு முதலாளியால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் வரி விலக்கின் சான்றிதழ் தேவையான படிவத்தில் குறிப்பிடப்பட வேண்டும்

- i. பணியாளரின் பெயர், வேலைவாய்ப்பு எண் மற்றும் தேசிய அடையாள அட்டை எண்
- ii. வேலைவாய்ப்பு என்பது ஒரு முதன்மை வேலைவாய்ப்பு அல்லது பணியாளரைப் பொறுத்தவரை இரண்டாம் நிலை வேலைவாய்ப்பு
- iii. மதிப்பீட்டு ஆண்டில் பணியாளரிடமிருந்து பணியாளர் பெற்ற தொகை மற்றும்
- iv கொடுப்பனவுகளிலிருந்து கழிக்கப்படும் வரி அளவு.

6.1.2.1.6 பொறுப்புக்கு மேல் கழிக்கப்படும் வரி திரும்பப்பெறுதல்

APIT ஐக் கழிப்பதன் காரணமாக, எந்தவொரு நபரும் எந்தவொரு வருமான வரியையும் அவர் செலுத்த வேண்டிய தொகையை விட அதிகமாக செலுத்தியிருந்தால், அத்தகைய நபர் வரியை செலுத்திய திகதியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குள் எழுத்துப்பூர்வமாக கோரியிருந்தால் அதிகப்படியான வரியைத் திருப்பிச் செலுத்த உரிமை உண்டு.

6.1.2.1.7 APIT திட்டத்தின் கீழ் ஒரு தொழிற்குளரின் கடமைகள்

உள்நாட்டு வருவாய் ஆணையர் நாயகம் வழங்கிய அட்டவணைகளின்படி அவரது ஒப்புதலுடன் வருமான வரி செலுத்த வேண்டிய பணியாளர்களின் மொத்த ஊதியத்திலிருந்து வருமான வரியைக் கழிக்க உரிமையுண்டு.

எந்தவொரு மாதத்திலும் கழிக்கப்படும் வரிகளை அடுத்த மாதம் 15 அல்லது அதற்கு முன் அனுப்பவும்.

- (அ) பொறுப்பு வரி மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும் குறிப்பிட்ட படிவங்களில் சரியான பதிவுகளை பராமரித்தல் மற்றும் மதிப்பீட்டு ஆண்டின் இறுதி முதல் ஐந்து ஆண்டுகள் வரை அனைத்து பதிவுகளையும் வைத்திருத்தல்
- (ஆ) எந்தவொரு மாதத்திலும் கழிக்கப்படும் வரிகளை அடுத்த மாதம் 15 அல்லது அதற்கு முன் அனுப்ப முடியும்.
- (ஆ) பொறுப்பு வரி மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும் குறிப்பிட்ட படிவங்களில் சரியான பதிவுகளை பராமரித்தல் மற்றும் மதிப்பீட்டு ஆண்டின் இறுதி முதல் ஐந்து ஆண்டுகள் வரை அனைத்து பதிவுகளையும் வைத்திருத்தல்.
- (ஆ) வரி மதிப்பாண்டின் ஏப்ரல் 30 அல்லது அதற்கு முன்னர் வரி வருமானத்திரட்டை வழங்கவும்.
- (ஆ) ஏப்ரல் 30 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் ஊழியர்களுக்கு வரி விலக்கு சான்றிதழை (டி 10 சான்றிதழ்) உடனடியாக மதிப்பீட்டு ஆண்டின் முடிவில் அல்லது பணியாளர் தனது வேலையை நிறுத்திவிட்டால் வேலை நிறுத்தப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் வழங்கவும்.

6.1.2.1.8 தொழில் தருளின் வருடாந்த அறிக்கை

ஆணையாளர் நாயகத்திடம் ஒரு தொழில் தருளரால் தயாரிக்கப்பட்டு மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட வருடாந்த அறிக்கையானது, வருடாந்த காலப்பகுதியில் பணியமர்த்தும் ஒவ்வொரு ஊழியரின்

- பெயர், தொழில்வாய்பின் எண் மற்றும் தேசிய அடையாள அட்டை எண்
- தொழில் தந்த தொழில் தருளர் முதன்மை அல்லது இரண்டாம் நிலை தொழில் தருளரா என்பதை குறிப்பிடுதல்
- ஒவ்வொரு ஊழியருக்கும், ஆண்டின் போது தொழில் தருளரால் செலுத்தப்படும் பணம்
- செலுத்துதலில் இருந்து பிடித்து வைத்த வரி.

தொழில்தருளர் வருமானவரியை கழிக்க தவறுமிடத்தில் அது தொடர்பில் வெளிப்படுத்தல் கடிதத்துடன் பணத்தை தலைமை ஆணையாளருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும். மேலதிகமாக செலுத்தப்பட்ட தொகை அடுத்த ஆண்டில் சீராக்கம் செய்யப்படும்.

6.1.2.2 பிடித்து வைக்கப்பட்ட வரி பிரிவு 84 (முதலீட்டு வருமானம் / நயம்)

பிரிவு 84 இன் கீழ், அந்தந்த கட்டணங்களிலுக்கேற்ப பின்வரும் கொடுப்பனவுகளில் செலுத்தும் நேரத்தில் றுர்வு கழிக்கப்பட வேண்டும்.

	வருமானம்	வரி வீதம்
a	ஒரு நபருக்கு செலுத்தப்படும் வட்டி அல்லது கழிவுகள் (வங்கி வைப்புக் கணக்கு தொடர்பாக மூத்த குடிமகனாக இருக்கும் ஒரு நபரைத் தவிர்த்து)	5%
b	ஒரு சிரேஸ்ட குடிமகனுக்கு உரிய வட்டி	தொகை ரூ.1,500,000 ஐ தாண்டியதும் - 5%
c	வாடகை	10%
d	பங்கு இலாபத்தொகை, கட்டணம், இயற்கை வள கட்டணம், ரோயல்டி (உரிமப்பெறுவனவு), பிரீமியம் அல்லது ஓய்வூதிய கட்டணம் அல்லது இலாட்டரி, வெகுமதி, பந்தயம் அல்லது சூதாட்டம் ஆகியவற்றின் வெற்றி தொகைகளை பெற்றது.	14%
e	பங்குடமை வருமானத்தின் பங்குதாரரின் பங்கு	8%
f	தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையம் நடத்திய ஏலத்தில் விற்கப்படும் எந்தவகையான இரத்தினத்தின் விற்பனை விலை.	2.5%
g	சேவை கட்டணம் வதிவட நபர்களுக்கு செலுத்தப்பட்டது	5%
h	இலங்கையில் ஒரு குடியரிமை இல்லாத நபருக்கு வழங்கப்படும் சேவைக் கட்டணம் அல்லது காப்பீட்டு மிகைப்பணம் செலுத்துதல்	14%
i	குடியரிமை பெறாத நபர்களுக்கு கொடுப்பனவுகள் <ul style="list-style-type: none"> 73 பிரிவு 73 (1) (ம) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி போக்குவரத்து வணிகம். 73 பிரிவு 73 (1) (ஐ) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி தொலைத்தொடர்பு வணிகம் 	2%

குறிப்பு:

நிதி அமைச்சின் அறிவுறுத்தலின் படி உள்நாட்டு வரி வருமான திணைக்களம் வழங்கிய 08.04.2020 தினதியிட்ட அறிவிப்பின் படி, பின்வரும் எந்தவொரு நபருக்கும் செலுத்த வேண்டிய எந்தவொரு கட்டணத்திலும் றுர்வு ஐக் குறைப்பதற்கான தேவையானது 2020 ஜனவரி 01 முதல் நீக்கப்படும்.

- வதிவிட நபர் பெறப்பட்ட பங்கு இலாபத்தொகை, வட்டி, தள்ளுபடி, கட்டணம், இயற்கை வள கட்டணம், வாடகை, உரிமம், பிரீமியம் அல்லது ஓய்வூதிய கட்டணம்.
- குடியரிமை பங்குதாரர் ஒதுக்கிய இலாபத்தில் பங்குதாரரின் பங்கு
- குடியரிமை நபருக்கு செலுத்தப்பட்ட எந்தவொரு சேவைக் கட்டணம்

உள்நாட்டு வருமான திணைக்களத்தால் வழங்கப்பட்ட சுற்றறிக்கை எண் SEC/2020/04 இன் படி, பின்வரும் விதிகள் 01.04.2020 முதல் நடைமுறைக்கு வரும்.

6.1.2.2.1. WHT க்கு உட்பட்டவர்களின் கோடுப்பனவுகள்

- i. எந்தவொரு குடியரிமை நபருக்கும் செலுத்தப்படும் விலக்குத் தொகைகளைத் தவிர, இலங்கையில் ஒரு மூலத்தைக் கொண்ட மேலே உள்ள எந்தவொரு கொடுப்பனவுகளிற்கும் றுர்வு கழிக்கப்படும்.
- ii. எந்தவொரு நபரும் (குடியரிமை உள்ள மற்றும் அல்லாத) இலாட்டரி, வெகுமதி, பந்தயம் அல்லது சூதாட்டம், அல்லது நடத்தப்பட்ட ஏலத்தில் விற்கப்படும் எந்த இரத்தின விற்பனையாளருக்கும் தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையம் போன்ற கொடுப்பனவுகளுக்கு றுர்வு ஐக் கழிக்க வேண்டும்.

6.1.2.2.2. கோடுப்பனவு வகைகள் மற்றும் றுர்வு விதிங்கள்

- i. எந்தவொரு நபருக்கும் இலாட்டரி, வெகுமதி, பந்தயம் அல்லது சூதாட்டத்திலிருந்து வென்றது போன்ற எந்தவொரு தொகையும் றுர்வு க்கு 14மூ பொறுப்பாகும். இருப்பினும், ஒரு இலாட்டரியில் இருந்து வென்றால் மொத்த தொகை ரூ.500,000 க்கு மேல் இல்லாத போது றுர்வு க்கு உட்பட்டாது.
- ii. தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையம் நடத்திய ஏலத்தில் விற்கப்படும் எந்த இரத்தினத்தையும் விற்பவருக்கு செலுத்த வேண்டிய விற்பனை விலை றுர்வு க்கு 2.5மூ பொறுப்பாகும்.
- iii. இலங்கையில் மூலத்திலிருந்து பெறப்பட்ட எந்தவொரு குடியரிமையாளருக்கும் செலுத்தப்பட்ட அல்லது செலுத்த வேண்டிய கட்டணம், இயற்கை வள கட்டணம், வாடகை, ராயல்டி, பிரீமியம், ஓய்வூதிய கட்டணம் மற்றும் பிற ஒத்த கொடுப்பனவுகள் (விலக்குத் தொகைகளைத் தவிர்த்து) றுர்வு க்கு 14மூ பொறுப்பாகும்.
- iv. வட்டி (விலக்கு வட்டி தவிர), இலங்கையில் மூலத்தைக் கொண்ட தள்ளுபடிகள், எந்தவொரு குடியரிமை பெறாத நபருக்கும் செலுத்த வேண்டிய தொகை ஆகியவை றுர்வு யிலிருந்து 5மூ ஆகக் குறைக்கப்படும்.
- v. பிரிவு 85 (2) மற்றும் அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு எண் ஆகியவற்றின் படி நிலம், கடல், விமானப் போக்குவரத்து அல்லது தொலைதொடர்பு சேவை தொடர்பாக ஒரு குடியரிமை பெறாத நபருக்கு பணம் செலுத்துதல்.

ஏப்ரல் 01, 2018 திகதியிட்ட 2064/51 WHT க்கு 2% பொறுப்பாகும், இது தொடர்புடைய இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தின் (DTAA) விதிகளுக்கு உட்பட்டது.

விலக்கு பெற்ற வருமானம்

- i. இலங்கையில் உள்ள எந்தவொரு நபருக்கும் அல்லது இலங்கை அரசாங்கத்திற்கும் வழங்கப்பட்ட எந்தவொரு கடனுக்கும் இலங்கைக்கு வெளியே உள்ள எந்தவொரு நபருக்கும் கிடைக்கும் அல்லது பெறப்பட்ட வட்டி.
- ii. ஒரு வதிவிட நிறுவனம் ஒரு உறுப்பினருக்கு செலுத்தும் பங்கு இலாபத்தொகை, அந்த வதிவிட நிறுவனம் அல்லது மற்றொரு வதிவிட நிறுவனத்தால் பெறப்பட்ட மற்றொரு பங்கு இலாபத்தொகைக்கு சமமாக உள்ள அளவிற்கு வரி விலக்கு பெறும்.
- iii. ஒரு வதிவிட நிறுவனம் ஒரு உறுப்பினருக்கு செலுத்தும் பங்கு இலாபத்தொகை, அந்த வதிவிட நிறுவனம் அல்லது மற்றொரு வதிவிட நிறுவனத்தால் பெறப்பட்ட மற்றொரு பங்கு இலாபத்தொகைக்கு சமமாக உள்ள அளவிற்கு வரி விலக்கு பெறும். (பிரிவு 84)
- iv. ஒரு குடியரிமை பெறாத நபருக்கு ஒரு குடியரிமை நிறுவனம் செலுத்தும் பங்கு இலாபத்தொகை.
- v. 2021 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் பகுதி ஐஏ இன் விதிகளின்படி மற்றும் பின்வரும் வணிகத்தில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு வதிவிட நிறுவனத்தால் ஈவுத்தொகை செலுத்தப்படுகிறது. மேலும் இது இலங்கை முதலீட்டு வாரியத்துடன் 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இலங்கை முதலீட்டு வாரியத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒப்பந்தத்தின் வரையறையினுள் அடங்கும்.
 - a. இறக்குமதி, சிறு செயலாக்கம் மற்றும் மறு ஏற்றுமதி சம்பந்தப்பட்ட துறைமுக வர்த்தகம்
 - b. இலங்கைக்கு கொண்டு வராமல் ஒரு நாட்டிலிருந்து பொருட்களை வாங்கலாம் அல்லது ஒரு நாட்டில் உற்பத்தி செய்து வேறு நாட்டிற்கு அனுப்பக்கூடிய கடல் வணிகம்
 - c. வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முன் இறுதியில் சேவைகளை வழங்குதல்
 - d. நிதி வழங்கல் சங்கிலி மற்றும் பற்றுச்சீட்டு நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்காக முன்னணி வாங்குபவர்களின் தலைமையக செயல்பாடுகள்

- e. இலங்கையில் பிணைக்கப்பட்ட களஞ்சிய கிடங்கு அல்லது பல நாடுகளின் ஒருங்கிணைப்பு போன்ற தளவாட சேவைகள்.
- vi. கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றிலிருந்து பெறப்பட்ட தொகைகள்
- a) ஒரு இராஜதந்திர நோய் எதிர்ப்புச் சட்டம் அல்லது இதே போன்ற சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அளவிற்கு வெளிநாட்டுப் பிரதேசத்தின் வெளிநாட்டு நாட்டின் அரசாங்கம்
- b) ஒரு இராஜதந்திர நோய் எதிர்ப்புச் சட்டம் அல்லது இதேபோன்ற சட்டம் அல்லது அமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அளவிற்கு ஒரு சர்வதேச அமைப்பு, ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்ட விலக்கு இராஜதந்திர நோய் எதிர்ப்புச் சட்டம் அல்லது இதே போன்ற சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டதை விட பரந்ததாக இருக்கும் .
- vii. ஆய்வக சேவைகள் அல்லது தர சான்றிதழ் சேவைகளிலிருந்து எந்தவொரு குடியரிமை பெறாத நபரால் பெறப்பட்ட தொகை.
- viii. ஒரு இலாட்டரியில் இருந்து வென்றால் மொத்த தொகை ரூ. 500,000 மீறாவிடத்து.

முற்கூட்டியே வருமான வரி - Advance Income Tax (AIT)

(AIT) பங்கு இலாபத்தொகை , வட்டி, தள்ளுபடி, கட்டணம், இயற்கை வள கொடுப்பனவு, வாடகை, உரிமம், பிரீமியம் அல்லது அத்தகைய நபர் அளித்த ஒப்புதலுக்கு உட்பட்டு எந்தவொரு குடியிருப்பாளருக்கும் செய்யப்படும் கட்டணங்கள் ஆகியவற்றில் கழிக்கப்படுகிறது. ஒப்புதல் வழங்கப்படாவிட்டால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் AIT ஐக் கழிக்க முடியாது.

1. நிறுத்தி வைக்கும் வரி முகவருக்கு (WHA) அறிவிப்பு

WHA இலிருந்து இலங்கையில் மூலத்தைக் கொண்ட மேலேயுள்ள கொடுப்பனவுகளை (விலக்குத் தொகைகளைத் தவிர்த்து) பெறும் அல்லது பெறும் குடியிருப்பாளர் ஒருவர் ஒரு அறிவிப்பை வெளியிடலாம் அந்த அறிவிப்பில் யுஐவு ஐக் குறைப்பதற்கான தனது ஒப்புதலை வெளிப்படுத்தலாம்.

2. சுழித்தல் வீச்சுகள்

கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி, அவர்களின் அறிவிப்புகளில் நபர் அறிவித்த தொடர்புடைய தொகைகளில் தொடர்புடைய வருமான வரி விகிதங்களைப் பயன்படுத்துவதன் மூலம் யுஐவு விலக்கு செய்யப்படுகிறது.

- i. பெறுநர் ஒரு தனிநபர் என்றால்

கொடுப்பனவுகள் (ரூ.)		வரி வீச்சும்
வருடாந்த சுழிப்பனவுகள்	மாதாந்த சுழிப்பனவுகள்	
முதல் ரூ.3,000,000 அதிகப்பட்ச தொகை	ரூ.250,000 அதிகப்பட்ச தொகை	6%
அடுத்த ரூ.3,000,000 அதிகப்பட்ச தொகை	அடுத்த ரூ.250,000 அதிகப்பட்ச தொகை	12%
மிகுதி	மிகுதி	18%

- ii. பெறுநர் ஒரு தனிநபர் வதிவட உரிமை இல்லாதவிடத்து

வணிகம்	வரி வீச்சும்	தொகை
பங்குடமை	6%	
வதிவட கம்பனியின் பங்கு இலாபம்	14%	
தொண்டு நிறுவனம்	14%	
சேமலாப நிதி, ஊழிய நம்பிக்கை நிதியம், ஓய்வூதிய நிதியங்கள்	14%	
வதிவட கம்பனிகள்	24%	

* (AIT கழிக்கப்பட வேண்டிய கொடுப்பனவு தொகை அறிவிப்பாளரால் பொருந்தக்கூடியதாக குறிப்பிடப்பட வேண்டும். அறிவிப்பவர் AIT விலக்கு நோக்கங்களுக்காக விலக்கு அளிக்கப்பட்ட தொகையை விலக்க முடியும்)

6.1.2.2.3 வரி கழிக்கும் நேரம்

சம்பந்தப்பட்ட தொகை செலுத்தப்பட்ட, வரவுவைக்கப்பட்ட, மறுமுதலீடு செய்யப்பட்ட, திரட்டப்பட்ட, மூலதனமாக்கப்பட்ட அல்லது நபருக்குக் கிடைக்கப்பெறும் நேரத்தில் வரி கழிக்கப்பட வேண்டும். அத்தகைய கொடுப்பனவுகளைச் செய்வதில் பணம் செலுத்துபவர் / நிறுத்தி வைக்கும் முகவராக இருக்கக்கூடும்.

6.1.3 நிறுத்தி வைக்கும் முகவர்களின் கடமைகள்

- உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி வகை பதிவுப் பிரிவில் இருந்து ஒரு பதிவு எண்ணைப் அனைத்து முகவர்களும் பெற்று கொள்ள வேண்டும்.
- VAT தவிர வேறு அனைத்து வரிகளும் உள்ளிட்ட விலைப்பட்டியலின் மொத்த மகிப்பின் அளவுற்கு வரி விதிக்கப்பட வேண்டும்.
- மாத இறுதி நாளில் இருந்து 15 நாட்களுக்குள் வரி பிடிப்பு ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
- வரி விலக்கு அளவைப் பொறுத்து நிறுத்தி வைக்கும் முகவர்கள் நிறுத்தி வைக்கும் சான்றிதழை வழங்க வேண்டும். இந்த சான்றிதழ் காலண்டர் மாதத்தை உள்ளடக்கியது மற்றும் மாத இறுதியில் இருந்து 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.
- வரி விலக்கு செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டின் வருடாந்திர திரட்டை ஆண்டு முடிவில் இருந்து 30 நாட்களுக்குள் நிறுத்தி வைக்கும் முகவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

எவ்வாறாயினும், வெளிநாட்டிற்கு பணம் அனுப்புவதற்கான வரவுசெலவுத் தொகை வங்கிகளுக்கு வரி அனுமதி சான்றிதழ்களை வழங்குவது தொடர்பாக உள்நாட்டு வருவாய் ஆணையர் ஜெனரல் வழங்கிய சுற்றறிக்கைகள் மற்றும் அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, குடியேறிய நபர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை WHT சேகரிக்கப்படும்.

கழித்தல் சான்றிதழ்

WHT அல்லது AIT ஐக் கழித்த ஒவ்வொரு நபரும் / WHA WHT அல்லது AIT விலக்கின் சான்றிதழை வழங்க வேண்டும்: வழக்கு; குறிப்பிட்ட வடிவத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும். WHT/AIT சான்றிதழ் ஒரு காலண்டர் மாதத்தை உள்ளடக்கும் மற்றும் மாதத்தின் பின்னர் 30 நாட்களுக்குள் வழங்கப்படும்.

தவறான அல்லது தவறான அறிக்கை

ஒரு நிறுத்தி வைக்கும் முகவருக்கு வழங்கப்பட்ட அறிவிப்பு, அறிக்கை அல்லது சான்றிதழ் ஐ.ஆர்.ஏ இன் பிரிவு 181 இன் நோக்கத்திற்காக ஒரு வரி அதிகாரிக்கு அளிக்கப்பட்ட அறிக்கையாக கருதப்படுகிறது. மேலும் ஒரு பொருளில் தவறான அல்லது தவறாக வழிநடத்தியதற்காக அபராதம் விதிக்கப்படும்.

பணம் செலுத்துபவர் / நிறுத்தி வைக்கும் முகவர்களின் பொறுப்புகள் மற்றும் இவர்களால் பராமரிக்கப்பட வேண்டிய பதிவுகள்

- i. நிறுத்தி வைக்கும் வரி அல்லது முன்கூட்டியே வருமான வரியைக் கழிக்கும் முகவர் உள்நாட்டு வருமான ஆணையாளர் நாயகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிறுத்தி வைக்கும் முகவராக இருக்க வேண்டும். பதிவு பெறப்படவில்லை எனில், நபர் WHT / AIT இன் விலக்கு தொடங்குவதற்கு 30 நாட்களுக்கு முன்னர் ஆணையாளர் நாயகத்திடம் இருந்து பதிவு எண்ணைப் பெற வேண்டும்.
- ii. AIT ஐக் குறைப்பதற்கான நோக்கத்திற்காக, எந்தவொரு WHA க்கும் தனி பதிவு தேவையில்லை, அவர் றுர்வு முகவரின் அதே பதிவின் கீழ் தொடரலாம்.
- iii. அத்தகைய நபர்கள் இணைப்பு 3 இன் படி முறையான பதிவுகளை (அவர்கள் பெற்ற அறிவிப்புகள் உட்பட) வைத்திருப்பார்கள். மேலும் வரி அதிகாரியின் வேண்டுகோளின்படி அல்லது வரி அதிகாரியின் ஆய்வுக்காக வழங்கப்படுவார்கள்.
- iv. வருடாந்திர அறிக்கைகளுக்கான அட்டவணைகள் WHT மற்றும் AIT கழிக்கப்பட்டவற்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் அத்தகைய அட்டவணைகள் மின்னணு வடிவத்தில் வழங்கப்பட வேண்டும். இருப்பினும், WHT / AIT கழிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை (வரி செலுத்துவோர்) 20 க்கும் குறைவாக இருந்தால், கடதாசி வடிவ நகல்கள் சமர்ப்பிக்கப்படலாம்.

வினா 1

- (i) ஒரு ஊழியர் தனது வேலைவாய்ப்பு வருமானத்தில் முதலாளி கழித்த வரியை எந்த அடிப்படையில் கோர முடியும்?
- (ii) வரிதிரட்டை கடதாசி வடிவ நகல்களில் யார் சமர்ப்பிக்க முடியும்?
- (iii) இலாட்டரி பரிசுகளில் றுர்வு இன் விகிதம் என்ன?
- (iv) இலங்கைக்கு வெளியே ஒரு நபருக்கு வழங்கப்படும் உரிமம் டி மீதான றுர்வு விகிதம் என்ன?

விடை 2

- (i) ஒரு ஊழியருக்கு அந்த ஆண்டு மதிப்பீட்டிற்கான வரிவிதிப்பு வருமானத்தில் செலுத்த வேண்டிய வரிக்கு எதிராக தொழில்துறனர் தனது வேலைவாய்ப்பு வருமானத்தில் கழிக்கப்படும் வரியை நிர்ணயிக்க உரிமை உண்டு.
- (ii) யுஐவ இன் நோக்கத்திற்காக, றுர்வு க்கு பதிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு தனி பதிவு தேவைப்படுகிறது. WHT / AIT கழிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 20 க்கும் குறைவாக இருந்தால், அவர்கள் கடின நகல்களை சமர்ப்பிக்கலாம்.
- (iii) இலாட்டரி பரிசுகளில் WHT பொருந்தும் -14%
- (iv) இலங்கைக்கு வெளியே ஒரு நபருக்கு வழங்கப்படும் ராயல்டி மீதான றுர்வு விகிதம் 14% ஆகும்.

- பக்கம் 131 -

6.2 மூலதன நயங்கள்

தொடர்ந்து சேர்க்கப்பட வேண்டும்.

குறிப்பு: முன்மொழியப்பட்ட திருத்தங்களின்படி, 01.04.2021 முதல் இது பின்வருமாறு மாற்றப்படும்.
முதலீட்டுச் சொத்தின் உணர்தலிலிருந்து பெறப்பட்ட ஆதாயத்தைக் கொண்ட வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ள ஒவ்வொரு நபரும், வரி ஆணையாளரின் மூலதன நய வரி வருமானத்திரட்டை தாக்கல் செய்ய வேண்டும்.

- பக்கம் 140 -

வாழியு - றுர்வு உடன் புதுப்பிக்கப்பட வேண்டும்.



- முன்கூட்டிய தனிநபர் வருமான வரி.
- வரி அட்டவணைகளின் பயன்பாடு
- இரண்டாம் நிலை வேலைவாய்ப்பு வருமானத்திற்கு வரி பொருந்தும்
- நிறுத்தி வைக்கும் வரி மற்றும் முன்கூட்டியே வருமான வரி

- பக்கம் 141 -

வினா மற்றும் விடைகள் - பின்வருவனவற்றால் மாற்றப்பட வேண்டும்

வினாக்கள்

1. XYZ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் திரு A மற்றும் திரு B ஆகியோர் நிறுவனத்திற்காக முழுநேர வேலை செய்கிறார்கள் மற்றும் மாத ஊதியம் ரூ. 250,000 மற்றும் ரூ. 320,000 முறையே. மேலும் இரு இயக்குநர்களும் தங்கள் முதன்மை வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நிறுவனத்திற்கு தயாரித்துள்ளனர். மற்ற இயக்குனர் திரு சி நிறுவனம் முழுநேர வேலை செய்யவில்லை மற்றும் வாரிய கூட்டம் பங்கேற்பு கட்டணமாக மாதத்திற்கு ரூ.50,000 பெறுகிறார். அவரது முதன்மை வேலைவாய்ப்பு வருமானம் ரூ. 200,000. அவர் முதன்மை வேலைவாய்ப்பு அறிவிப்பை நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கவில்லை. அனைவரும் வரி விலக்கு

அளிக்க ஒப்புதல் அளித்துள்ளனர். ஒவ்வொரு இயக்குனரின் ஊதியத்திற்கும் வரி அட்டவணையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

2. APIT முறையின் செயல்பாட்டில் ஒரு தொழில்துறாரின் கடமைகளை பட்டியலிடுங்கள்?
3. வரி கோணத்தைப் பார்க்கும்போது, திறந்த சந்தையில் விற்பனை செய்வதை விட தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஏலத்தில் இரத்தினங்களை விற்பனை செய்வதன் நன்மை தீமைகள் என்ன?

விடை

- 1 திரு A - தொடர்புடைய வரி அட்டவணையைப் பயன்படுத்த வேண்டும். (மாதாந்திர ஊதியம் 250,000 அதிகமாக இல்லாததால் வரி பூஜ்ஜியமாகும்).
திரு B - தொடர்புடைய வரி அட்டவணையைப் பயன்படுத்த வேண்டும். (அட்டவணை எண் 01).
திரு C - அட்டவணை 7 ஐப் பயன்படுத்த வேண்டும் (மாத ஊதியம் ரூ.250,000 க்கும் குறைவாக இருப்பதால் பொருந்தக்கூடிய விகிதம் 6%).
- 2 AIT முறையின் செயல்பாட்டில் ஒரு முதலாளியின் கடமைகள்
 - (a) அத்தகைய ஊதியம் வழங்கப்பட்டதற்கான சரியான பதிவை வைத்திருத்தல்
 - (b) அனைத்து ஊழியர்களின் அறிவிப்புகளையும், சம்பளத் தாள்களையும் பாதுகாப்பாகக் காப்பதற்கான அனைத்து நியாயமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான ரசீதுகள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் தொடர்பான அனைத்து பிற கணக்கியல் பதிவுகள் மற்றும் வருமான வரி விலக்கு மற்றும் கமிஷனருக்கு செலுத்துதல்-
பொது
 - (c) அத்தகைய பதிவுகள் தொடர்பான மதிப்பீட்டு ஆண்டு முடிவடைந்த பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்கு அத்தகைய அனைத்து பதிவுகளையும் வைத்திருத்தல்
 - (d) கமிஷனர் ஜெனரலால் எழுத்துப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அதிகாரியும் அவரால் பராமரிக்கப்பட்டு, பந்தி (a) அல்லது (b) அல்லது (c) இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பதிவுகளையும் ஆய்வு செய்ய அனுமதிக்கவும்.

- பக்கம் 145 -

அத்தியாயம் 07

மற்றைய வரிகள்

அத்தியாயம் அறிமுகம்

பின்வரும் பாடங்களைப் பற்றிய அறிவை வழங்குவதே இந்த பாடம்.

- பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (வாட்)
- உற்பத்தி தீர்வை வரி / மது வரி (Excise Duty)
- பங்கு பரிவர்த்தனை வரி (எஸ்.டி.எல்)
- முத்திரை வரி (STL)
- சுற்றுலா மேம்பாட்டு வரி (TDL)
- இது முக்கியமாக பதிவு தேவைகள் மற்றும் முறைகள், கணக்கீட்டின் அடிப்படை, வரி கணக்கீடு மற்றும் பிற முக்கிய புள்ளிகள் உள்ளிட்ட சிக்கலான சூழ்நிலைகளின் பிற கடமைகளை உள்ளடக்கியது.
- பாடத்திட்டத்தின் எடை 15% ஆகும்.

கற்றல் வெளிப்பாடுகள்

ஒவ்வொரு தலைப்பின் முடிவிலும் நீங்கள் முடியும்

- வெவ்வேறு வரி களின் பொருந்தக்கூடிய தன்மையை மதிப்பிடுங்கள்
- VAT இன் திணிப்பு, பதிவு, கணக்கீடு மற்றும் வெவ்வேறு கடமைகளை விளக்குங்கள்
- SVAT திட்டத்தின் அடிப்படைகளை விளக்குங்கள்
- நிதி நிறுவனங்களில் வாட் அடையாளம் காணவும்
- வணிகச் சூழலில் VAT சிக்கல்களை பகுப்பாய்வு செய்யுங்கள்
- கலால் வரி, பங்கு பரிவர்த்தனைகள் வரி முத்திரை வரி மற்றும் சுற்றுலா மேம்பாட்டு வரி ஆகியவற்றின் வரி பொறுப்பை மதிப்பிடுங்கள்
- உற்பத்தி தீர்வை வரி, பங்கு பரிவர்த்தனை வரி, முத்திரை வரி மற்றும் சுற்றுலா மேம்பாட்டு வரி தொடர்பான சட்டங்களின் விதிகள் பற்றி விவாதிக்கவும்.

- பக்கம் 145 -

7.1.2.1 பெறுமதி சேர்க்கப்பட்ட வரியின் ஏவு பொறுப்பு (பிரீவு 2)

குறிப்பு: இதன் வரம்பு 01.01.2020 முதல் நடைமுறைக்கு வரும் காலாண்டில் ரூ.75 மில்லியன் அல்லது ஆண்டுக்கு ரூ.300 மில்லியன் காணப்படும்

- பக்கம் 150 -

7.2.3 விலக்கு வழங்கல்கள் (பிரீவு 8)

(ஆ) 01.12.2019 முதல் அமல்படுத்தப்பட்ட காண்டோமினியம் வீட்டு அலகுகள் விலக்கு அளிக்கப்பட்ட விநியோக பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.

- பக்கம் 156 -

7.3.1 வெளியீட்டு வரியின் கணக்கீடு

குறிப்பு 1 : Following Rates are applicable With Effect From 2019.11.07

- உள்ளாடைகள், சாக்ஸ், சுருக்கங்கள் மற்றும் குறும் காற்சட்டை (panties, socks briefs and boxer shorts.) தவிர ஒவ்வொரு ஆடைக்கும் ரூ.100.
- உள்ளாடைகள், சாக்ஸ், சுருக்கங்கள் மற்றும் குறும் காற்சட்டை (panties, socks briefs and boxer shorts.) 6 துண்டுகளுக்கு ரூ.100.

எவ்வாறாயினும், மேலே உள்ள விகிதங்கள் பின்வருமாறு 01.01.2021 முதல் மீண்டும் திருத்தப்பட்டன. ஒரு துண்டுக்கு ரூ.25/-.

- பக்கம் 161 -

வினா 10

31.12.2020 உடன் முடிவடைந்த காலாண்டில் வாட் தீர்க்க வேண்டிய தேதிகள் யாவை?

விடை 10

- 2020.11.20
- 2020.12.20
- 2021.01.20

- பக்கம் 163 -

8% நிலையான விகிதத்தில் பொறுப்பான பொருட்களில்

$$(31,050,000 + 47,250,000) \times \frac{8}{108} = 5,800,000$$

உள்ளீட்டு VAT

(-) உள்ளீடு வரீ

நிலையான விகிதத்தில்

லொறி

விலக்கு

சராசரி உட்பிரிவில் கட்டணம்:

பணியாளர் உணவு

அனுமதிக்கப்படாது

மூலப்பொருட்கள்

$$51,300,000 \times \frac{8}{108}$$

3,800,000

வரி விசைப்பட்டியல் இல்லாத

மூலப்பொருட்கள்

அனுமதிக்கப்படாது

மின்சாரம் VAT விலக்கப்பட்டது

-

3,800,000

சம்பளம் மற்றும் ஊதியங்கள்

ஊதியங்கள் VAT இல்லை

2,000,000

மொத்தம்

காலாண்டுக்கு உரிமை கோரப்பட்ட தொகை

செலுத்த வேண்டிய வரி மீகுதி (20.04.2021 அன்று அல்லது அதற்கு முன்)

குறிப்பு : ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு மாதாந்திர கொடுப்பனவுகள் செய்யப்பட்டிருந்தால், அவை தவணைக் கொடுப்பனவாகக் கருதப்படும்

வினா 12

மேற்கூறிய வினா எண் 11 இல் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் (வெளியீடு) தவிர, ரூ.6,800,000 ஏற்றுமதி மற்றும் ரூ.16,995,000 விலக்கு பொருட்கள் இருந்தால், உள்ளீட்டு கடன் எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும்?

விடை 12

வழங்கல் மற்றும் உள்ளீட்டு ஏயுவு மதிப்பு

	பெறுமதி	ஏயுவு
நிலையான விகிதத்தில் பொறுப்பு	78,300,000	5,800,000
ஏற்றுமதி	6,800,000	-
மொத்தம்	<u>85,100,000</u>	<u>5,800,000</u>
விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்	16,995,000	-
மொத்தம்	<u>102,095,000</u>	<u>5,800,000</u>
உள்ளீட்டு வரிக்கு பொறுப்பான வழங்கல்	85,100,000 x 3,800,000	3,167,442
	<u>102,095,000</u>	<u>2,632,558</u>

7.7 தேசிய கட்டிட வரி (NBT)

7.9 பரீட்சைக்கு பொருளாதார சேவை கட்டணம் (ESC) பரீசோதிக்கப்படாது

மற்ற வரிகளுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பகுதிகள் உற்பத்தி தீர்வை வரி, பங்கு பரிவர்த்தனை வரி (TDL), சுற்றுலா மேம்பாட்டு வரி - ஜனவரி 2022 பரீட்சைக்கு உட்படுத்தப்படும்.

7.10 பங்கு பரிவர்த்தனை வரி - Share Transaction Levy (STL)

தீர்வு

பங்குச் சந்தையில் நடைபெறும் பங்கு பரிவர்த்தனைகளுக்கு வரி வசூலிக்க 2005 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க நிதிச் சட்டம் 01.01.2005 முதல் அமல்படுத்தப்பட்டது. விற்பனையாளரின் மீது பங்கின் விற்பனை மதிப்பு மற்றும் வாங்குபவர் கொள்வனவு மதிப்பின் மீது வரி வசூலிக்கப்படுகிறது. இது முற்றிலும் பங்குச் சந்தையில் நடைபெறும் பரிவர்த்தனையின் அடிப்படையில் அமைந்திருப்பதால், வருமானம் ஈட்டுவது பங்குச் சந்தை பரிவர்த்தனைகளின் அளவிற்கு ஏற்ப மாறுபடுகிறது.

பங்குகளின் விற்பனை மதிப்பைப் பொறுத்து, விற்பனையாளரிடமிருந்தும்,

பங்குகளின் கொள்முதல் மதிப்பைப் பொறுத்து, வாங்குபவருக்கு வரி விதிக்கப்படுகிறது.

இந்த வரி முற்றிலும் பங்குச் சந்தை, பங்குச் சந்தையில் நடக்கும் பரிவர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதால் வரியிலிருந்து வருவாய் பரிவர்த்தனை திறன் அடிப்படையில் மாறுபடும்.

பொருந்தக்கூடிய விகிதங்கள்

காலம்	விகிதம்
01 ஜனவரி 2005 முதல் 31 டிசம்பர் 2010 வரை	0.2% விற்பனைப்புரள்வு
01 ஜனவரி 2011 முதல் 31 டிசம்பர் 2015 வரை	0.3% விற்பனைப்புரள்வு
01 ஜனவரி 2016 முதல் 31 மார்ச் 2016 வரை	ஒழிக்கப்பட்டது
1 ஏப்ரல் 2016 முதல் இன்றுவரை	0.3% விற்பனைப்புரள்வு

கோடுப்பனவுகள் மற்றும் வருமானத்தீர்ப்பு

பங்கு பரிவர்த்தனை வரி சம்பந்தப்பட்ட பங்கு தரகர், பங்கு வியாபாரி அல்லது பாதுகாவலர் வங்கியால் (CUSTODY BANK) சேகரிக்கப்படும், அத்தகைய பங்கு பரிவர்த்தனைக்கு தீர்வு காண யார் பொறுப்பு.

சேகரிக்கப்பட்ட பங்கு பரிவர்த்தனை வரி பங்கு பரிவர்த்தனை நடந்த பங்கு பரிவர்த்தனைக்கு செலுத்தப்படும், அத்தகைய பங்கு பரிவர்த்தனைகளை அந்தந்த பங்கு தரகர், பங்கு வியாபாரி அல்லது பாதுகாவலர் வங்கி மூலம் தீர்வு காணும் நேரத்தில். அவ்வாறு ஈட்டப்பட்ட நாளிலிருந்து மூன்று வேலை நாட்களுக்குள் உள்நாட்டு வருவாய் ஆணையர் ஜெனரலுக்கு சேகரிக்கப்பட்ட வரியை பங்குச் சந்தை அனுப்பும்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் பங்கு பரிவர்த்தனை வரி கமிஷனர் ஜெனரலுக்கு அனுப்பப்பட்ட மொத்த வருமானத்தைக் கொடுக்கும் ஒரு மாத அறிக்கையை பங்குச் சந்தை ஆணையாளர் நாயகத்திற்கு வழங்க வேண்டும்.

இயல்புநிலை வரி (Default Levy)

பங்கு பரிவர்த்தனை வரியின் மொத்தத் தொகையை செலுத்தத் தவறிய எந்தவொரு பங்கு தரகர், பங்கு வியாபாரி அல்லது பாதுகாவலர் வங்கி, ஒரு தவறியவர் எனக் கருதப்படும், மேலும் அத்தகைய கடனளிப்பவர் ஒரு உடல் நிறுவனமாக இருந்தால், வாரியத்தின் தலைவர் இயக்குநர்கள் மற்றும் அத்தகைய உடல் நிறுவனங்களின் ஒவ்வொரு இயக்குனர் அல்லது முதன்மை அதிகாரி ஒரு தவறியவர் எனக் கருதப்படுவார்கள், மேலும் குறிப்பிட்ட தேதியில் அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்படாத வரி விதிக்கப்படுவது இயல்புநிலையாக வரி விதிக்கப்படும்.

இயல்புநிலையாக பங்கு பரிவர்த்தனை வரிக்கு மேலதிக கட்டணம் செலுத்த தவறியவர் பொறுப்பேற்க வேண்டும்.

1. வரிவிதிப்புத் தொகையின் 10% வீதத்தில், அடுத்த ஒரு மாத காலத்திற்கு இயல்புநிலையாக அல்லது அதன் ஒரு பகுதியை வரி செலுத்துவதற்கான உரிய தேதியிலிருந்து மற்றும்
2. மேலே (a) இல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்திற்கான உரிய தேதியிலிருந்து, ஒரு மாதத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அல்லது அதன் ஒரு பகுதியிலும் இயல்புநிலையாக இருக்கும் வரிவிதிப்பின் 2% என்ற விகிதத்தில்,

செலுத்த தவறியவர்

பங்கு பரிவர்த்தனை வரியின் மொத்தத் தொகையை செலுத்தத் தவறிய எந்தவொரு பங்கு தரகர், பங்கு வியாபாரி அல்லது பாதுகாவலர் வங்கி, ஒரு வரி தவறியவர் எனக் கருதப்படும். மேலும் அத்தகைய கடனளிப்பவர் ஒரு நிறுவன தொகுதியாக இருந்தால், வாரியத்தின் தலைவர் இயக்குநர்கள் மற்றும் அத்தகைய உடல் நிறுவனங்களின் ஒவ்வொரு இயக்குனர் அல்லது முதன்மை அதிகாரி ஒரு தவறியவர் எனக் கருதப்படுவார்கள். மேலும் குறிப்பிட்ட திகதியில் அல்லது அதற்கு முன்னர் செலுத்தப்படாத வரி விதிக்கப்படுவது இயல்புநிலையாக வரி விதிக்கப்படும்.

செலுத்த தவறிய பங்கு பரிவர்த்தனை வரிக்கு மேலதிகமாக ஒரு கட்டணம் செலுத்த தவறியவர் பொறுப்பேற்க வேண்டும்.

- (a) வரிவிதிப்புத் தொகையின் 10% வீதத்தில், அடுத்த ஒரு மாத காலத்திற்கு இயல்புநிலையாக அல்லது அதன் ஒரு பகுதியை வரி செலுத்துவதற்கான உரிய திகதியிலிருந்து மற்றும்
- (b) மேலே (a) இல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்திற்கான உரிய தேதியிலிருந்து, ஒரு மாதத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அல்லது அதன் ஒரு பகுதியிலும் இயல்புநிலையாக இருக்கும் வரிவிதிப்பின் 2% என்ற விகிதத்தில்,

ஆணையாளர் நாயகம் பங்கு பரிவர்த்தனை வரி அல்லது மூன்று மாதங்களுக்கும் மேலான காலத்திற்கு இயல்புநிலையாக இருக்கும் வரிவிதிப்பு மற்றும் அதன் மூலம் பெறப்பட்ட மேலதிக கட்டணத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பார்.

செலுத்த தவறியவர் மீட்பு (Recovery of Default Tax)

மீட்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆணையாளர்-நாயகத்தின் நோக்கத்தைத் தவறியவருக்குத் தெரிவிக்கும் வகையில், மீட்புக்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர், கடனளிப்பவருக்கு ஆணையாளர் நாயகம் அறிவிப்பு வழங்குவார்.

செலுத்த தவறிய வரி மீட்பு அறிவிப்பை மேலே குறிப்பிட்டுள்ளபடி ஆணையாளர் நாயகம் வெளியிடும் இடத்தில், ஆனால் அத்தகைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வார காலம் இருந்தபோதிலும், அதில் வசூலிக்கப்படும் வரி மற்றும் மேலதிக கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது எனக் குறிப்பிடுவார்.

அறிவிப்பு காலம் கடந்துவிட்டால், ஆணையாளர் நாயகம், கடனளிப்பவர் வசிக்கும் அல்லது வியாபாரத்தை மேற்கொண்டு வரும் பிரிவின் மீது அதிகாரம் கொண்ட நீதியதிபருக்கு ஒரு சான்றிதழை வழங்குவார்.

சான்றிதழில் தவறியவரின் பெயர் மற்றும் முகவரி மற்றும் இயல்புநிலையாக மொத்த தொகை ஆகியவை பெயரிடப்பட்ட நபர் பணம் செலுத்துவதில் இயல்புநிலைக்கு வந்திருப்பதற்கான அறிக்கையுடன் இருக்கும்.

சான்றிதழ் கிடைத்தவுடன் நீதியதிபர் தவறியவர் மீது கோரல் அனுப்ப வேண்டும், அவர் குறிப்பிடப்பட வேண்டிய திகதியில் அவர் முன் ஆஜராக வேண்டும் மற்றும் பங்கு பரிவர்த்தனை வரியின் தொகையை மீட்டெடுப்பதற்காக அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் வரி செலுத்த தவறியவர் காண்பிக்க அனுமதி வழங்கப்படுவார். அல்லது செலுத்தத்தவறிய வரியின் பகுதி மற்றும் அதற்கான மேலதிக கட்டணம், பணம் செலுத்தாததற்கான காரணத்தை விளக்குவதற்கு நீதியதிபருக்கு காட்டப்பட்ட காரணம் போதுமானதாக இல்லை எனில், நீதியதிபர் பங்கு பரிவர்த்தனை வரியின் தொகையை செலுத்தா வரியை மீட்டெடுப்பதற்கான அதே உத்தரவைப் பதிவுசெய்த பிறகு, நீதியதிபர் விதித்த அபராதம் போல, கடனளிப்பவரிடமிருந்து மேலதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட பணம் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பப்படும், அவர் அதை ஒருங்கிணைந்த நிதிக்கு வரவு வைப்பார்.

வினா

பட்டியலிடப்பட்ட பொது நிறுவனத்தின் 100,000 பங்குகளை திரு. கொழும்பு பங்குச் சந்தை மூலம் 20.10.2020 அன்று 50,000 பங்குகளை ரூ.50/- க்கு விற்கார்.

இந்த பரிவர்த்தனையில் செலுத்த வேண்டிய பங்கு பரிவர்த்தனை வரியைக் கணக்கிடுங்கள்.

விற்பனையாளர்	=	(50,000 x 50) x 0.2%	=	<u>Rs. 5,000</u>
கொள்வனவாளர்	=	(50,000 x 50) x 0.2%	=	<u>Rs. 5,000</u>

7.11 சுற்றுலா மேம்பாட்டு வரி (Tourist Development Levy - TDL)

2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் பகுதி 1 இன் அடிப்படையில், 1968 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சுற்றுலா மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற ஒவ்வொரு நிறுவனத்திடமிருந்தும் சுற்றுலா மேம்பாட்டு வரி வசூலிக்கப்படும்.

ஒவ்வொரு நிறுவனமும் இலங்கை சுற்றுலா வாரியத்திற்கு விண்ணப்பித்து டி.டி.எல்.

வீதம் - எந்த வருடத்திலும் விற்பனைப்புரள்வின் 1%

எந்தவொரு நிறுவனமும் ஆண்டு விற்பனைப்புரள்வ ரூ. 12 மில்லியன் அல்லது காலாண்டு விற்பனைப்புரள்வ ரூ.3 மில்லியன் - அத்தகைய நிறுவனத்தின் வருவாய் 0.5%.

விற்பனைப்புரள்வ வரையறை

இது தொடர்பான வருவாய் -

- ஒரு சுற்றுலா ஹோட்டல், அதாவது மொத்த விற்பனையிலிருந்து பெறப்பட்ட அல்லது பெறத்தக்க தொகை, அத்தகைய விற்பனையில் 10% வரை சேவைக் கட்டணங்கள் மற்றும் அத்தகைய விற்பனையில் விதிக்கப்படும் மேலதிக மதிப்பு வரி
- ஒரு பயண முகவர், அதாவது சுற்றுலாத்துறை தொடர்பாக வழங்கப்பட்ட சேவைகளின் மொத்த பற்றுச்சீட்டுக்கள், பிற உள்ளூர் சேவை வழங்குநர்களால் அவருக்கு வழங்கப்படும் சேவைகளுக்காக அவர் செலுத்திய கொடுப்பனவுகள் மற்றும் அத்தகைய சேவைகளுக்கு விதிக்கப்படும் மேலதிக மதிப்பு வரி ஆகியவற்றைத் தவிர்த்து.
எவ்வாறாயினும், 1968 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சுற்றுலா மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற பொது விற்பனை முகவர்கள் உட்பட பயண முகவரிடமிருந்து விமான டிக்கெட்டுகளை விற்பனை செய்வதில் பெறப்பட்ட கமிஷனில் டி.டி.எல் கட்டணம் வசூலிக்கப்படாது.
- ஒரு சுற்றுலா கடை, அதாவது அத்தகைய விற்பனையிலிருந்து வசூலிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரியைத் தவிர்த்து, எந்தவொரு கடையிலிருந்தும் மொத்த விற்பனையிலிருந்து பெறப்பட்ட அல்லது பெறத்தக்க தொகை.

வரிவிதிப்பு காலாண்டு முடிவதற்கு முன்னர் ஒவ்வொரு காலாண்டிற்கும் இலங்கை சுற்றுலா வாரிய இயக்குநர் ஜெனரலுக்கு அனுப்பப்படும் மற்றும் காலாண்டு வருமானம் சமர்ப்பிக்கப்படும். அதன்படி உரிய திகதிகள் பின்வருமாறு.

காலாண்டு 2020 மார்ச் 31 அன்று முடிந்தது	-	2020 ஜூன் 30 அன்று அல்லது அதற்கு முன்
காலாண்டு 2020 ஜூன் 30 அன்று முடிந்தது	-	2020 செப்டம்பர் 30 அல்லது அதற்கு முன்
காலாண்டு 30 செப்டம்பர் 2020 அன்று முடிந்தது	-	2020 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்
காலாண்டு 2020 டிசம்பர் 31 அன்று முடிந்தது	-	2021 மார்ச் 31 அல்லது அதற்கு முன்

குறிப்பு: ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் தாக்கத்தையும், கோவிட் 19 வெடிப்பையும் கருத்தில் கொண்டு டிடிஎல் கொடுப்பனவுகளுக்கு 2019 ஜூலை 1 முதல் 2020 ஏப்ரல் 30 வரை 10 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2020 மே 01 முதல் 2021 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் 20 சம தவணைகளில் இருந்து மீட்கப்படுகிறது. , அபராதம் இல்லாமல்.

எ.கா.

31.12.2020 முடிவடைந்த காலாண்டு தொடர்பாக சஹாஸ் ஹோட்டலின் பின்வரும் தகவல்கள் வழங்கப்பட்டன

அறை வருவாய்	4,560,000
குறைவு: சேவை கட்டணம்	(456,000)
பானங்கள் விற்பனை	2,167,000
பிற சேவைகளிலிருந்து வருமானம்	1,254,000
	<u>7,525,000</u>
சுற்றுலா மேம்பாட்டு வரி : 1%	<u>75,250</u>

7.12 உற்பத்தி தீர்வு (Excise Duty) (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வசூலிக்கப்படும் உற்பத்தி தீர்வு வரி (மதுவரி எனவும்)

1. பயன்பாடு

1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி தீர்வு (சிறப்பு விதிகள்) சட்டத்தின் விதிகளின்படி, இலங்கையில் தயாரிக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட அல்லது இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு விலையுயர்ந்த பொருளும் உற்பத்தி தீர்வு வரி வசூலிக்கப்படுகிறது, விதிக்கப்படுகிறது மற்றும் செலுத்தப்படுகிறது. அரசிதழில் வெளியிடப்பட்ட உத்தரவுப்படி அமைச்சர்.

சட்டத்தின் 3 வது பிரிவின் கீழ் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படுவது போன்ற ஒவ்வொரு பொருளும் "ஒரு உற்பத்தி தீர்வு வரி கட்டுரை" என்று குறிப்பிடப்படுகிறது.

கட்டுரைகள் தொடர்பாக விதிக்கப்படும் கலால் வரியின் விகிதம் அல்லது விகிதங்கள் பொருட்களின் வர்க்கம் அல்லது விளக்கத்தைக் குறிப்பதன் மூலம் தீர்மானிக்கப்படும்.

2. பதிவு செய்தல்

பதிவு செய்வதற்கான அனைத்து விண்ணப்பங்களும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன் கலால் இயக்குநரிடம் வழங்கப்பட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பதிவு சான்றிதழை திருத்தியது மற்றும் அத்தகைய ஒவ்வொரு நபருக்கும் ஒரு பதிவு எண்ணை ஒதுக்குவது போன்ற கலால் வரி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் எண் 13 இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் கலால் இயக்குநர் வழங்குவார்.

கலால் இயக்குநரிடமிருந்து பதிவு பெறாவிட்டால், எந்தவொரு நபரும் உற்பத்தி, மொத்த கொள்முதல் மற்றும் விற்பனை, மொத்த வர்த்தகம் அல்லது இறக்குமதி பொருட்களை சேமித்து வைப்பதில் ஈடுபடக்கூடாது,

மேலம் இரண்டு மாதங்கள் காலாவதியான பிறகு களை அமைச்சரின் உத்தரவின் விளைவாக ஒரு பரிந்துரைக்கப்பட்ட பொருட்களை பெறவும் முடியாது

3. அகற்றும் அறிவிப்பு

1. எந்தவொரு உற்பத்தி தீர்வு பொருட்கள் உற்பத்தியாளரும் தொழிற்சாலையிலிருந்தோ அல்லது அத்தகைய உற்பத்தி தீர்வு பொருட்கள் தயாரிக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட பிற இடத்திலிருந்தோ எந்தவொரு உற்பத்தி தீர்வு பொருட்களை அகற்றவோ அல்லது அகற்றவோ விரும்பினால், அவர் அந்த உண்மையை குறைந்தது 48 மணிநேர அறிவிப்பைக் கொடுப்பார் ஆணையாளர் நாயகத்திற்கோ அல்லது அதற்காக ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட ஒரு உற்பத்தி தீர்வு அதிகாரிக்கு வழங்க வேண்டும்

2. எந்தவொரு உற்பத்தி தீர்வு பொருட்களின் இறக்குமதியாளரும் சுங்கக் கிடங்கிலிருந்து அல்லது சுங்க ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த இடத்திலிருந்தும் அத்தகைய உற்பத்தி தீர்வு பொருட்களை அகற்றவோ அல்லது அகற்ற விரும்பினால், அத்தகைய இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்தி தீர்வு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் சேமிக்கப்படும் அவர் அந்த உண்மையை குறைந்தது 48 மணிநேர அறிவிப்பைக் கொடுப்பார் ஆணையாளர் நாயகத்திற்கோ அல்லது அதற்காக ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட ஒரு உற்பத்தி தீர்வு அதிகாரிக்கு வழங்க வேண்டும்.

4. உற்பத்தி தீர்வு பொருட்களின் மதிப்பு

உற்பத்தி தீர்வு பொருட்கள் அதன் மதிப்பின் அடிப்படையில் உற்சாகமான கட்டுரையில் (இறக்குமதியைத் தவிர) விதிக்கப்படுகிறது. அத்தகைய பொருட்களின் மதிப்பானது:

- அத்தகைய உற்பத்தி தீர்வு பொருட்கள் உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து அகற்றப்படும் நேரத்தில் மற்றும் மொத்த வர்த்தகத்தின் போது வாங்குபவர் தொடர்புடைய நபராக இல்லாத நேரத்தில் ஒரு உற்சாகமான கட்டுரை சாதாரண விற்பனை விலையில் விற்கப்படும்.
- பொருட்கள் விற்கப்படாததால் அல்லது வேறு காரணத்திற்காக சாதாரண விலை கண்டுபிடிக்க முடியாதபோது அருகிலுள்ள கண்டறியக்கூடிய விற்பனை விலை.

5. விற்பனை விலையை மதிப்பீடுவதற்கான அங்காரம்

ஒரு உற்பத்தியாளர், தயாரிப்பாளர் அல்லது இறக்குமதியாளர் எந்தவொரு உற்பத்தி தீர்வு வரி பொருட்களையும் திறந்த சந்தை விலைக்குக் கீழே ஒரு விலைக்கு விற்கால், அது அவருக்கு செலுத்த வேண்டிய உற்பத்தி தீர்வு பொருட்களின் வரியின் அளவைக் குறைக்க காரணமாகிறது என்றால், உற்பத்தி தீர்வு பொருட்கள் ஆணையாளருக்கு உற்பத்தி தீர்வு பொருட்களின் வரியை மீண்டும் திறந்த சந்தை மதிப்பில் விற்கப்பட்டது என கணக்கிட அதிகாரம் உண்டு.

6. இறக்குமதிக்கான மதிப்பு

உற்பத்தி தீர்வு வரியைக் கணக்கிடுவதற்கான நோக்கத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட எந்தவொரு உற்பத்தி தீர்வு பொருட்களின் மதிப்பும் பின்வருவனவற்றின் கூட்டுத்தொகையாக இருக்கும்:

- i. உற்பத்தி தீர்வு பொருட்களின் செலவு, காப்பீடு மற்றும் சரக்கு மதிப்பு.
- ii. வங்கி மற்றும் பிற கட்டணங்களுக்கு மேலே உள்ள உற்பத்தி தீர்வு பொருட்களின் செலவு, காப்பீடு மற்றும் சரக்கு மதிப்பில் 10%.
- iii. அந்தக் உற்பத்தி தீர்வு பொருட்களின் இறக்குமதி செய்வதற்கான மொத்த சுங்க வரி, செஸ் (CESS) மற்றும் துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரிக்கு சமமான தொகை.

7. உற்பத்தி தீர்வு வரியை சேலுத்துதல்

இலங்கையில் ஒரு உற்பத்தி தீர்வு பொருட்கள் தயாரிக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட இடத்தில், தொழிற்சாலையிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் அல்லது வேறு எந்த இடத்திலிருந்தும் அந்த உற்பத்தி தீர்வு பொருட்களின் தயாரிப்பாளர் அல்லது உற்பத்தியாளரால் சுங்க வரி செலுத்தப்பட வேண்டும் அல்லது கடந்த காலத்திலிருந்து ஒரு காலண்டர் மாதத்திற்குள் அத்தகைய உற்பத்தி தீர்வு பொருட்களின் தயாரிக்கப்பட்டது பொருட்களை ஆண்டின் ஒவ்வொரு காலாண்டின் இறுதி திகதியில் அகற்ற வேண்டும்.

இலங்கைக்கு ஒரு ஒரு உற்பத்தி தீர்வு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது, சுங்கக் கிடங்கிலிருந்து அல்லது வேறு எந்த இடத்திலிருந்தும் அகற்றப்பட்ட பின்னர், அத்தகைய ஒரு உற்பத்தி தீர்வு பொருட்கள் இறக்குமதியாளரால் சுங்க வரி செலுத்தப்பட வேண்டும், இது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உடனேயே ஒரு காலண்டர் மாதத்திற்குள் ஆண்டின் ஒவ்வொரு காலாண்டின் கடைசி திகதியிலிருந்து பெறப்படுகிறது.

8. நீதிமுன் மீள் சேலுத்தா வரியினை மீட்டல்

எந்தவொரு ஒரு உற்பத்தி தீர்வு வரியையும் செலுத்தாமல் இருந்தால், ஆணையாளர் நாயகம் நீதிமன்றங்கள் மூலம் மீட்டி நடவடிக்கை எடுக்கலாம்.

வாழ்ப்பு



வினாக்கள்

- 1) VAT வசூலிப்பதில், சேவைகள் வழங்கல் தொடர்பாக வழங்கல் நேரத்தை விளக்குங்கள்.
- 2) VAT கணக்கீட்டில் {வெளியீட்டு வரி} மற்றும் {உள்ளீட்டு வரி} எவ்வாறு இயங்குகிறது?
- 3) 31.12.2019 உடன் முடிவடைந்த காலாண்டில் VAT பொறுப்பை தீர்ப்பதற்கும், வருமானத்திரட்டை தாக்கல் செய்வதற்கும் உரிய திகதிகள் யாவை?
- 4) எளிமைப்படுத்தப்பட்ட VAT தொடர்பாக RIP மற்றும் RIS ஐ விவரிக்கவும் .
- 5) நிதி VAT கணக்கீட்டில் உள்ளீட்டு VAT கிடைக்குமா?
- 6) முத்திரை வரி செலுத்த வேண்டிய திகதி என்ன?

விடைகள்

- 1) சேவைகள் வழங்கல் தொடர்பான வழங்கல் நேரம் பின்வருமாறு கருதப்படும் பின்வருவனவற்றில் முதலில் நிகழும்
(ஏ) சேவைகள் செய்யப்படுகின்றன அல்லது
(ஆ) சேவைகள் அல்லது எதிர்கால சேவைகளுக்கான கட்டணம் பெறப்படுகிறது அல்லது
(இ) சேவைகள் அல்லது எதிர்கால சேவைகளுக்கான கட்டணம் செலுத்தப்பட உள்ளது அல்லது
(ஈ) சேவைகளுக்கான விலைப்பட்டியல் வழங்கப்படுகிறது.
- 2) பொருட்களின் மதிப்பில் வரி விகிதத்தைப் பயன்படுத்துவதன் மூலம் வெளியீட்டு வரி கணக்கிடப்பட்டதும், பொருட்களை வாங்குவதற்கும், உட்கொள்ளும் சேவைகளுக்கும் செலுத்தப்படும் உள்ளீட்டு ஏயுவு கழிக்கப்படலாம்.

VAT பொறுப்பு கணக்கீடு

வெளியீட்டு வரி (வழங்கல் மதிப்பு X வீதம்)	XX
குறை: அனுமதிக்கக்கூடிய உள்ளீட்டு வரி	(XX)
செலுத்த வேண்டிய VAT	XX

- 3) ● வருமானத்திரட்டை தாக்கல் செய்யும் திகதி - 31.01.2020 அன்று அல்லது அதற்கு முன் வரி செலுத்தும் திகதிகள் -
● 2020.11.20
2020.12.20
2021.01.20
- 4) எளிமைப்படுத்தப்பட்ட VAT தொடர்பாக RIP மற்றும் RIS
1. SVAT திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பின்வரும் நபர்கள் பதிவுசெய்யப்பட்ட அடையாளம் காணப்பட்ட வாங்குபவர்கள் (RIP) என்று அழைக்கப்படுகிறார்கள்
i) பொருட்களின் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியாளர்கள் (பூஜ்ஜிய மதிப்பிடப்பட்ட சப்ளையர்கள்).
ii) குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு தந்திரோபாய அபிவிருத்தி திட்டத்திலும் ஈடுபட்டுள்ள பதிவு செய்யப்பட்ட நபர்கள் சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி (II) இன் பத்தி (f) (i)
iii) சட்டத்தின் முதல் அட்டவணையின் பகுதி (ii) இன் பத்தி (f;) (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் ஈடுபட்டுள்ள பதிவு செய்யப்பட்ட நபர்
iv) ஒரு ஏற்றுமதியாளருக்கு பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளை வழங்கும் வழங்குனர்கள், இதன் விளைவாக ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்படும் எந்தவொரு பொருட்களின் தரம், தன்மை அல்லது மதிப்பு மேம்படும்.
v) சட்டத்தின் பிரிவு 22 (7) இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட நபர்கள் (இந்த அத்தியாயத்தின் பந்தி 1.2.5.1 ஐப் பார்க்கவும்) திட்ட அமுலாக்க காலத்தில் திட்ட தொடர்பான பொருட்களை உடையவர்.
vi) ஆணையாளரால் அந்த மதிப்பை திருப்பிப்படுத்தினால் மேலே உள்ள உருப்படி (அ), (அ), (அ), (அ), (அ) அல்லது (அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு பதிவு செய்யப்பட்ட நபருக்கும் ஏதேனும்

பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கும் பதிவு செய்யப்பட்ட நபர் அத்தகைய வழங்குனர்களின் மொத்த விறியோகத்தில் 50மூ ஐ விட அதிகமாக உள்ளது.

RIS - (Registered Identified Suppliers)

ஊ-ஏயுவு திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு ஏதேனும் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குபவர்கள் RIS என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த நபர்கள் பதிவுசெய்யப்பட்ட அடையாளம் காணப்பட்ட வழங்குனர்கள் (RIS) என குறிப்பிடப்படுகிறார்கள்.

இருப்பினும், 01.01.2007 முதல் 31.12.2012 வரை செயல்பட்டு வந்த கட்டாயமற்ற ஏயுவு பதிவில் உள்ள நபர்கள் ஊ-ஏயுவு திட்டத்தில் பதிவு செய்ய உரிமை இல்லை.

S-VAT முறையின் கீழ், VAT செலுத்தாமல் எந்தவொரு வரிவிதிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு அல்லது மேற்கொள்வதற்கு பொருட்கள் அல்லது சேவைகளை வாங்குவதற்கு கஜீ தகுதியுடையவர்கள், அதே நேரத்தில் RIS VAT வசூலிக்காமல் RIP களுக்கு அத்தகைய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்க தகுதியுடையவர்கள்

- 5) நிதி VAT கணக்கீட்டில் உள்ளீட்டு VAT எதுவும் கோரமுடியாது.
- 6) ஒவ்வொரு காலாண்டின் முடிவிலிருந்து 15 நாட்களுக்குள் முத்திரை வரி செலுத்தப்பட வேண்டும்.

**கூட்டுநிறுவன மற்றும்
தனிநபர் வரியியல்**

பாட எண் : 304

மதிப்பீட்டு ஆண்டு 2020 / 2021 இற்கான மேம்பாடுகள்

வெளியீட்டாளர்கள்:

இலங்கையின் கணக்கீட்டு தொழில்நுட்பவியலாளர்கள் கழகம்